


TSSA'S 13th Summer Sports Festival - 2004



வட கிழக்கு
வினாயாடல் விஞ்ஞான கல்வி
முதல் 25ஆம் திசுவிலகலகல் வினாயாடல்
தேசியா (உ.க.)
தேசியா

NORTH EAST
ACADEMY OF SPORTS
FIRST STAGE FINISHING: TAMIL SCHOOLS SPORTS
BRITAIN (U.K.)
ARRIVAL HALL

CARLTON LEISURE

Worldwide Travel & Tours



"Fly with us once, Fly with us always"



QATAR AIRWAYS

NO NEED TO SHOP AROUND !!!

WE OFFER THE MOST COMPETITIVE FARES ON ALL THE WORLD'S MAJOR AIRLINES



WE ARE BETTER BECAUSE WE PROVIDE

- THE LATEST AND LOWEST PRICES AVAILABLE
- TOTAL FLEXIBILITY AND VALUE FOR MONEY
- CREATIVE HOLIDAY PACKAGES
- THE BEST SUGGESTIONS TO FIT YOUR NEEDS
- FRIENDLY CUSTOMER SERVICE
- DEDICATED STAFF WITH THE WEALTH OF EXPERIENCE AND KNOWLEDGE

உல்லாசப் பயணமா?
உத்தியோகப் பயணமா?
உலகெங்கும் பறந்துசெல்ல
சகலவிதமான விமானச்சீட்டுக்களையும்
மலிவாக, இருந்த இடத்திலிருந்தே
பெற்றுவிட நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்.

இலங்கை, இந்திய விமானச்சீட்டுக்களுக்கு
விசேட கழிவு !



TALK TO OUR TRAVEL CONSULTANTS TO ARRANGE YOUR

AIRLINE TICKETS

HOLIDAYS

TRAVEL INSURANCE

BUSINESS TRAVEL

HARROW & WEMBLEY

299 RAYNERS LANE, PINNER, HA5 5EG

CENTRAL LONDON

68 GREAT PORTLAND STREET, LONDON, W1W 7NG

EAST LONDON & ESSEX

FREE PHONE: **0800 279 2211**

FREE PHONE: **0800 043 1943**

TELEPHONE: **0800 279 1100**

தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் (ஐஇ)
TAMIL SCHOOLS SPORTS ASSOCIATION (UK)



**13th ANNUAL
SUMMER SPORTS FESTIVAL**

Monday 30th August 2004

Warren Farm Sports Centre
Windmill Lane, Southall, Middlesex



தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் (ஐஇ)
TAMIL SCHOOLS SPORTS ASSOCIATION (UK)
 (Formerly J.S.S.A - UK)

(Estd:1992)

'ARIVAKAM', 13 ARCUS ROAD, BROMLEY, KENT BR1 4NN

Website: <http://www.tssauk.org>**EXECUTIVE COMMITTEE - 2004**

President	Mr S Sriranjani	Kokuvil Hindu College
Vice - Presidents	Mr S Mylvaganam	Hartley College
	Mrs J Selvarajah	Ilavali Holy Family Convent
	Mr A Thiruketheeswaran	Jaffna Hindu College
Secretary	Mr N Sri Gengatharan	Mahajana College
Assistant Secretary	Mr R Kugathas	Chithambara College
Treasurer	Mr K S Satgunaseelan	Nadeswara College
Assistant Treasurer	Mr V Balasubramaniam	Punkudutheivu MMV
Committee Members	Mr R Ananthanathan	Jaffna College
	Mr E Gunaratnam	St Patrick's College
	Mr V Jeyabalan	Jaffna Hindu College
	Mr P Maheswaran	Kambarmalai GTMA
	Mr S Maheswaran	Hartley College
	Mr I Mohanakumar	Jaffna Central College
	Mr S Ratnajothy	St Michael's College
	Mr M Suthakaran	Kambarmalai MMV
	Mrs S Thambipillai	Union College
Legal Adviser	Mr P Rajanayagam	
Auditors	Shan & Co	
Bankers	Barclays Bank plc	
	Natwest Bank plc	
Founder Members	Dr J C Duraisingam	Jaffna Central College
	Mr P Ganeshalingam	Jaffna Central College
	Mr K Gengeswaran	Skandavarothaya College
	Mr S Mylvaganam	Hartley College
	Mr S Pathmanathan	Union College
	Mr D Paul	St Patrick's College
	Mr P Rajasingam	Jaffna Central College
	Mr S K Rajathevan	Jaffna Hindu College
	Mr N Sri Gengatharan	Mahajana College
	Mr S Sriranjani	Kokuvil Hindu College
	Mr A Thiruketheeswaran	Jaffna Hindu College
	Late Mr S Balarajah	Jaffna Central College



Editorial

Editors

N Sri Gengatharan
S Thambipillai

Assistants

S Mylvaganam
M Suthakaran

Advertisements

K S Satkunaseelan
S Maheswaran
A Thiruketheeswararan
S Sriranjani

Typesetting

J Sri Gengatharan
S Ananthi

Design & Artwork

Vasan Printers

விளையாட்டின் உணர்வுகளை எமது மண்ணிலும் வளர்ப்போம்

ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்களிற்கும் அவர்களின் சந்ததிகளிற்கும் பொதுவானதாக உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு விழாவிற்கு பதின்மூன்று வயதாகின்றது. இதனை நடாத்தும் சங்கத்திற்கும் வயது பதின்மூன்று. எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த பன்னிரண்டு பேரினால் தொடங்கப்பட்ட எமது சங்கம் இன்று ஐம்பத்து நான்கு பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள் இணைந்ததாக வளர்ந்து, விரிந்திருக்கின்றது. இவ்வளவு வளர்ச்சியையும் பெறுவதற்குத் துணைநின்ற அனைவரையும் இந்த வேளையில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம்.

எமது சங்கத்தைத் தொடங்கிய வேளையில் ஏற்றுக் கொள்ளப் பட்ட தீர்மானங்கள் சிறிதுசிறிதாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றன. 1992 இல் கிரிக்கெட் விளையாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு விழா உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரபந்தாட்டம், தடகள விளையாட்டுக்கள், என விரிவடைந்து பரிணமித்துள்ளது. காலத்தின் வளர்ச்சியில் சிறுவர்களின் வயதுப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தேவை கருதி நாற்பது வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டில் கனடாவிலிருந்து ஒரு வலைப்பந்தாட்ட அணியினர் இங்கு வந்து விளையாடினார்கள். இதன் தொடர்ச்சியாக எமது வலைப்பந்தாட்ட அணியினர் கனடா சென்று வந்தனர். 2002ம் ஆண்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்தது போல, இங்கிருந்து எமது மண்ணிற்கு விளையாட்டுக் குழுக்கள் செல்லத் தொடங்கியுள்ளன. சென்ற ஆண்டு Surbitons sports club இனர் எமது மண்ணிற்குச் சென்று வந்திருக்கின்றார்கள். இந்த ஆண்டு மகாஜனக் கல்லூரி அணியினரும் யூனியன் கல்லூரி அணியினரும் எமது மண்ணிற்குச் சென்று வந்துள்ளார்கள். அவர்களில் பலர் முதன்முறையாக தமது பெற்றாரின் மண்ணையும் மக்களையும் தரிசித்துவிட்டு வந்திருக்கின்றார்கள். இவர்களில் சிலருக்காவது அங்கேயுள்ள விளையாட்டுத்துறைக்கு உதவும் எண்ணம் வந்தாலே, எமது நோக்கங்கள் வெற்றி பெறுவதாவே கொள்ளலாம். இவர்களின் விஜயங்களினால் அங்கு ஒரு புத்துணர்ச்சி உருவானதாகவே கொள்ளலாம்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எமது சங்கத்தைச் சேர்ந்த பத்து பேர் எமது மண்ணிற்குச் சென்று வந்திருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பாடசாலைகளிற்கு விஜயம் செய்தார்கள், பாடசாலை அதிபர்களைச் சந்தித்தார்கள் விளையாட்டு உத்தியோகஸ்தர்களையும் அரசாங்க அதிபரையும் சந்தித்தார்கள். பல்வேறு வியாட்டுப் பயிற்சிகளைப் பார்வையிடச் சென்றார்கள். வன்னியில் நாம் அமைக்கும் விளையாட்டுக் கல்லூரிக்கான ஆயத்த வேலைகளைச் செய்தார்கள். இவையெல்லாம் ஒரு ஆரம்ப முயற்சிகளே.

மண்ணில் நாம்செய்ய வேண்டியவை ஏராளம்.

வாரீர்!

வந்து கை கொடுப்பீர்!!



T.S.S.A SUMMER SPORTS FESTIVAL 2004 ORGANISING COMMITTEE

President:

Mr S Sriranjana

Secretary:

Mr N Srigengatharan

Treasurer:

Mr K Satgunaseelan

Sports Co-ordinator:

Mr S Mylvaganam

Cricket:

Mr I Manoharakumar
Mr E Gunaratnam
Mr S Maheswaran
Mr V Balasubramaniam
Mr A Puvaneswaran
Mr T Sanjeevan
Mr S Ravichandran

Communication & Souvenir:

Mr N Srigengatharan
Mrs S Thambipillai
Mr A Thiruketheeswaran

Netball:

Mrs S Thambipillai
Mrs J Srigengatharan
Mrs S Balendra

Public Announcements:

Mr M Suthakaran
Mr V Santhalingam
Mr S Suganthan

Football:

Mr R Kugathas
Mr B Buvanendra

First Aid:

Dr (Mrs) S Satgunaseelan
Dr (Mrs) Ratnarajah

Volleyball:

Mr I Manoharakumar
Mr M Ragu

Restaurant:

Mr V Jeyabalan
Mrs S Thambipillai

Kabadi:

Mr Kugathas

Security:

Mr S Sriranjana
Mr P Maheswaran

Athletics:

Mrs J Selvarajah
Mr S Shanmuganathan
Mr V Sivanantharajah

Finance:

Mr A Thirugetheeswaran
Mr K Satkunaseelan



Message from the President of TSSA (UK)

வணக்கம்

It is my great pleasure to welcome you all to our 13th Annual Summer Sports Festival!



I like to take you back 13 years ago, when only few schools participated in the Cricket tournament. Today, there are many more teams taking part just in the 'Open' category of the game, not taking into account the other categories - Over 40, Under 16 and Under 14. The ladies event - Netball too has grown considerably since it was introduced 11 years ago. We now have competitions in three categories - Open, Under 16 and Under 14. TSSA's future success depends solely on our young generation of boys and girls. Therefore to encourage their interest and participation, we have introduced athletics, football and other novelty games such as Kabadi etc. It is my earnest hope that our Summer Sports festival will continue to be one of the biggest events for the Tamil Community in the United Kingdom.

Many of us who have had the opportunity to visit our homeland recently would agree with me that a lot of work and encouragement is needed back at home to bring back the great interest in sports in the Tamil Schools. The sporting facilities which were so freely available when we were all at school is no longer there and the school children have no opportunity to explore their sporting skills and talents. It is for organisations such as ours to do something creative to spark the interest in sports once again.

Therefore, it is appropriate to mention here that the TSSA (UK) is the proud sponsor of project SANE - to establish a new Sports Academy for NorthEast which, when completed would be a training institute for sports. The first phase of the project is estimated at £200,000. I am delighted to inform you that the work on this project has already started at Paranthan. I invite you to read about this special project in our second published newspaper 'தமிழர் விளையாட்டு' which is available free today and help us to raise funds for this worthwhile project.

TSSA (UK) started with a membership of twelve OSAs. Today the membership has grown to over 50. We also realise that there are members who require advice and administrative assistance in establishing their OSAs properly. The TSSA (UK) is able to offer such assistance. Should any school/college require help in this respect, please contact our Secretary.

As I have said many times, it is not the winning that is important but taking part and playing the game with true sprit of sportsmanship. Therefore, I urge all the players to play the game well and enjoy it. Take pride in your participation. For the supporters, I urge you to encourage and support all the teams, not just the winning ones!

Today is our day! It is a day out for the family! It is a day to meet old school friends and make new friends! There are activities for all ages and it is our hope that you will join hands with us in making this day a great success for the entire Tamil Community!

Enjoy your day and have a safe journey home!

May God be with us all!

நன்றி

S. Sriranjana



யூனியன் கல்லூரி அதிபர் திரு புண்ணியசீலன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு





Message from the Chief Guest

Dr M Theivendra (MBBS LRCP LRCS)

I consider it a privilege to have been invited as a Chief Guest to the TSSA's 13th Summer Sports Festival. Having been a keen sportsman throughout my life, I am always happy to see any organisation which creates opportunities for the development of sporting skills. In this regard, I must congratulate the TSSA(UK), which has, in thirteen years of its existence has introduced various competitions for all ages.

Today, I have seen many of our younger generation participating in cricket, netball, football, athletics etc. It is heartening to see these youngsters taking such keen interest in representing their parent's schools. Competitions such as these, provides an opportunity to develop team work and sportsmanship. I hope that TSSA and other similar organisations will continue to hold sporting activities, thereby encouraging our children to carry on their interest in sports for many years to come.

In our homeland, Jaffna School Sports Association, JSSA as it was called then, was well known for its inter-collegiate sporting competitions in the Northern Province from the 60s. Many a sportsman and women were identified for their talents in their special fields and had gone onto represent the province in the National competitions. Sadly, with the civil disturbances in the country, JSSA was not able to function effectively from the 80s and the interest in sports in the North and East as a whole, took a back seat. Even in schools, it had become very difficult to maintain the high standard due to lack of funds, lack of equipment and most of all, lack of manpower to train the children. Once again, through the efforts of TSSA(UK), the Jaffna Schools Sports Association was re-established in 2002 and through their sponsorship, competitions in Football and Netball have re-introduced.

In the last few years we have had the chance to see some of our young Tamil boys and girls from the NorthEast coming over to the UK to participate in our sports festivals. I must congratulate the organisations who made these trips possible. It is important to mention here the project which the TSSA(UK) have now embarked on -- to establish a Sports Academy for NorthEast, which is aimed at providing full facilities for our young Tamil Children to develop their sporting talents and to excel in their chosen events. I consider this project to be a very worthy one and I urge all businesses and individuals to support TSSA(UK) in raising the necessary fund for its completion.

Organising an event of this nature takes a lot of effort and time and I know that the members of the Executive Committee of TSSA (UK) all work voluntarily. They have worked relentlessly each year to make these events a great success. I commend them for their hard work and dedication and on behalf of all the OSAs, I thank them for their service.

I wish you all a good day of sports and wish TSSA(UK) all the very best for the future! May it continue to grow from strength to strength and continue to serve the Tamil Community in the UK!!



2004

13 ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு விழா



**The Worshipful the Mayor of the
London Borough of Ealing
Councillor Ian Potts MBA, FCMA**



17th August 2004



www.ealing.gov.uk

Mayor's Parlour
Ealing Council
Town Hall
New Broadway
London, W5 2BY

Direct Line: 020 8825 7362
Fax: 020 8825 8720
E-mail: mayor@ealing.gov.uk (general)
mayoral-invites@ealing.gov.uk (invitations)

Ealing is a multi-faith, multi-racial, multi-cultural Borough of which I am proud to be Mayor. To preserve this multi-cultural nature it is important that the various cultures are maintained and developed.

I therefore value the work that the Tamil School Sports Association does in helping to promote and uphold the Tamil culture and so contribute to the exiting mix which is our Borough.

Cllr. Ian Potts
Mayor of Ealing

*The Mayor of Ealing's Charities for the Municipal year 2004-2005:
Ealing Mencap, Ealing Talking Newspapers, St Saviour's Centre for Deaf People and the Sybil Elgar School
All donations are very welcome and cheques should be payable to The Mayor's Charity Fund No. 277004.*





EXECUTIVE COMMITTEE - 2004

PRESIDENT



S. SRIRANJAN

SECRETARY



N.SRI GENGATHARAN

TREASURER



K.S. SATKUNASEELAN

VICE PRESIDENT




S. MYLVAGANAM

VICE PRESIDENT



J.SELVARAJAH

VICE PRESIDENT



A.THIRUKETHEESWARAN

PAST PRESIDENT




S.THAMBIPILLAI

PAST PRESIDENT



S.RATNAJOTHY





TSSA

2004

13 ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு விழா



COLOMBO EXCHANGE | MONEY TRANSFER



SAFETY - SECURITY - SPEED - RELIABILITY

WE ARE A REGISTERED MONEY TRANSFER ORGANISATION IN THE UK



MONEY TRANSFER WITHIN 24 HOURS*

24 மணித்தியாலத்தினுள் பணம் அனுப்பும் சேவை

You can deposit into our collection account at **2000 UK HSBC Branches**

A/C Name : **Colombo Exchange Company Ltd**

Bank : **HSBC, Alperton Branch**

Sort Code : **40 - 08 - 19**

A/C Number : **71 32 71 78**

GIVE US THE DETAILS OF SENDER AND THE BENEFICIARY

or
VISIT OUR BRANCHES

COLOMBO MINI MART

NEAREST TUBE

Alperton Station, 300D Ealing Road
Wembley, Middlesex HA0 4LL

Tel: 020 8903 5313

OPEN MON - FRI 7AM - 7PM, SAT 7AM - 2PM



COLOMBO FOOD & WINE

NEAREST TUBE

179 Kingsley Road, Hounslow East
Middlesex TW3 4AS

Tel: 020 8577 8069

OPEN 7 DAYS A WEEK MON - SUN 9AM - 10PM



or

CONTACT CUSTOMER SERVICE **RAVI OR KAVITHA (10AM - 6PM)**

0208 99 11 88 3

Fax: 020 8998 2448 Email: info@colomboexchange.com

MONEY CAN BE TRANSFERRED TO ANY BANK IN SRI LANKA.

NO COMMISSION OR HANDLING CHARGES IN SRI LANKA*

GUARANTEED NEXT WORKING DAY CREDIT INTO ACCOUNTS

62 BRANCHES



102 BRANCHES



06 BRANCHES



133 BRANCHES



92 BRANCHES



GUARANTEED NEXT WORKING DAY DEPOSIT INTO ACCOUNTS

296 BRANCHES




536 BRANCHES



TRANSFER FEE FROM £5.00

REGULATED BY HM CUSTOMS & EXCISE - MSB REG NO: 1212 1566 0000

*TERMS AND CONDITIONS APPLY



வடக்கு கீழக்கு விளையாட்டுக் கல்லூரியின்
அங்குரார்ப்பண வையவந்தில் சில காட்சிகள்





2004

13 ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு விழா

JR Universal Exchange



10 Queensway, London W2 3RX

(Opposite of Queensway Station, Central Line)

Don't lose your earnings in paying commission by exchanging. We never charge commission. Our rate makes the different. Better deal for large amounts.

Visit us today and you will realise how much you could save with our exchange rates.

தரகு கொடுப்பதனால் உங்கள் வருமானத்தை இழக்கத்

தேவையில்லை. ஏனெனில் நாம் தரகு எதுவும்

பெற்றுக்கொள்வதில்லை. உங்கள் நாணயங்களுக்கான உரிய

பெறுமானத்தை வழங்குவதில் எமது அணுகுமுறை வேறானது.

எந்த அளவு பணமும் கைமாற்றப்படலாம். ஒரு முறை விஜயம்

செய்து எமது அணுகுமுறையை தேர்ந்துகொள்ளுங்கள்.

We open 7 days a week,
from 8.30 a.m - 10.00 p.m

Tel : 020 7243 1884
Mobile : 07956 305 870 (Ravi)

JR UNIVERSAL EXCHANGE
FOREIGN EXCHANGE & CHEQUE CASHING



SUMMER SPORTS FESTIVAL - 2003





Mortgage Advice you Can trust

Call **Sam Venugopal** BSc (Hons), DMS, MLIA (dip), MRSC
Mortgage Adviser on **020 8437 2500** for the
right mortgage advice

Zurich House, South Hertfordshire Ofpce Campus
Elstree Way, Borehamwood, Hertfordshire WD6 1JH
Mobile : 07850 927 964
eamil : sam.venugopal@zurichadvice.co.uk

www.zurichadvice.co.uk


Your Home Is At Risk If You Do Not Keep Up Repayments On A Mortgage
Or Other Loan Secured On It



Suitable security and adequate life cover may be required by the lender. As licensed credit brokers, written quotations are available on request. representative only of Zurich Advice Network Limited. Zurich Advice Network Limited, regulated by the Financial Service Authority, represents only the Zurich Financial Management Marketing Group for its life assurance, pension and investment products.



SKC



SRI KANTH & CO.

Solicitors & Property Business Centre

SOLICITORS & ESTATE AGENTS

Sales, Letting & Management

Property Sales & Conveyancing
Under One Roof

*We also practice in most areas of Law and have been
undertaking both Private & Legal Aid work
since 1992*

Tel : 020 8795 0648

557 High Road, Wembley,

Middlesex HA0 2DW

Fax : 020 8795 0649

Mobile : 07831 195 979

Opening Hours :

Mon - Fri : 9.00am - 6.00pm Sat : 9.30am - 5.00pm

ஐரோப்பிய, மத்தியகிழக்கு நாடுகளில் 24 மணிநேரமும் ஒளிரும் தமிழ் தொலைக்காட்சி

- செய்திகள்
- காலைக்கதிர்
- சின்னத்திரை தொடர்கள்
- அரசியல் ஆய்வு விவரணங்கள்
- மகளிர் - சிறுவர் நிகழ்ச்சிகள்
- நீங்களும் நாங்களும் இணையும் பல நிகழ்ச்சிகள்
- இசை நடன நிகழ்ச்சிகள்
- புத்தம் புதிய திரைப்படங்கள்

உலகத் தமிழருக்கு ஒரு தொலைக்காட்சி

DEEPAM TV

**EAST WEST BROADCAST LTD
UNIT 1, EBURY BUSINESS CENTRE
161-163, STAINES ROAD
HOUNSLOW, MIDDLESEX,
TW3 3JB, U.K.**


**Tel : +44(0)208 8146565
Fax : +44(0)208 8141144
E-mail : info@deepamtv.tv
Web : www.deepamtv.tv**





எமது பிரதம விருந்தினர்: வைத்திய கலாநிதி எம் தெய்வேந்திரா

யாழ்ப்பாண மண் தந்த மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி தெய்வேந்திரா அவர்களை எமது பிரதம விருந்தினராக இன்று அறிமுகம் செய்வதிலும் கௌரவிப்பதிலும் நாம் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றோம். வைத்திய கலாநிதி தெய்வேந்திரா யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சென்ற ஜேகான்ஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவர்.



இவர் தனது கல்லூரியில் உதைபந்தாட்டத்திலும், கிரிக்கெட்டிலும் தடகள (Athletics) விளையாட்டுக்களிலும் சிறந்த வீரராக விளங்கினார். இவற்றில் கிரிக்கெட் விளையாட்டே இவரைப் பெருமைப் படுத்தியது. மொத்தமாக ஏழு ஆண்டுகள் இவர் தனது கல்லூரியின் முதலாம் பிரிவு கிரிக்கெட் வீரராக விளங்கினார். 1964இலும் 1966இலும் அதன் கப்டனாகச் சிறப்பாகக் கடமையாற்றி Colours ஐயும் வென்றார்.

1968இலும் 1969இலும் மிகச் சிறந்த பந்து வீச்சாளராகவும், 1963இல் மிகச் சிறந்த பந்து தடுப்பாளராகவும் 1964இலும் 1968இலும் Cricketer of the Year ஆகவும் சிறப்புப் பெற்றார். ஐந்து வருடங்கள் (1960, 1962-1968) யாழ்ப்பாணப் பாடசாலைகள் கிரிக்கெட் குழுவினராக விளையாடிய டாக்டர் தெய்வேந்திரா 1964இல் அதன் கப்டனாகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.

1963இல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் (Organised by TIMES OF CEYLON), அதே ஆண்டு வடக்கின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சிறந்த சகலதுறை வீரராகவும் (Organised by DAILY NEWS) தெரிவிக்கப்பட்டார். கிரிக்கெட்டில் இவர் பெற்ற கௌரவங்களில் உயர்வானது 1963இல் இலங்கைப் பாடசாலைகள் தெரிவுக் குழுவினராக விளையாடியமையே. 1964இல் வெளிமாகாணங்கள் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த இவர் தனது பாடசாலைக்காக மூன்று நூறு ஓட்டங்களையும் பெற்றார். 1969 முதல் 1974வரை பேராசனையப் பல்கலைக் கழகத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தி இலங்கையின் பிரியர் லீக்கில் (Sara Trophy Tournament) விளையாடினார். 1980இல் தமிழ் யூனியன் கிளப்பிற்காக பிரியர் லீக்கில் (Sara Trophy Tournament) விளையாடினார். இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை லண்டனிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தடகளப் போட்டிகளில் (Athletics) தனது கல்லூரிக் காலத்தில் 1968இல் 13வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும் 1961இல் 16வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும் 1964இல் 19வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும் சாம்பியனாகத் தெரியப் பட்டார். 1963இல் 3 புதிய சாதனைகளை நிகழ்த்திய இவர் 1963இல் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் நான்கு புதிய சாதனைகளைப் புரிந்து சிறப்பு வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றார். யாழ்ப்பாணப் பாடசாலைகளிற்கு இடையேயான போட்டிகளில் 1961இல் இரண்டு சாதனைகளைப் புரிந்து (3 First places) வெற்றி வீரராகத் தெரிவிக்கப்பட்டார். 1962இல் இரண்டு முதற்பரிசுகளைப் (Senior division) பெற்ற இவர் தனித்ததாக ஒரு சாதனையையும் 4x110 mtrs றிலே ஓட்டத்தில் சாதனையும் புரிந்து சிறப்புப் பெற்றார். 1964இல் மீண்டும் ஒருமுறை சாதனைகளை நிகழ்த்தினார்.

அகில இலங்கைப் போட்டிகளில் 1963இல் 10மீற்றர் தடைஓட்டத்தல் (Hurdles) முதற்பரிசை வென்ற இவர் 1964இல் முன்று பாய்ச்சலில் (Triple Jump) முதற்பரிசையும் தனதாக்கிக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார். கல்லூரிக்குத் தலைமைதாங்கி சிறப்புப்பரிசை (Colours) வென்ற இவர் அகில இலங்கைக் கல்லூரிகளிற்கான சிறப்புப் பரிசையும் (Colours) வென்றார்.

1978இல் டாக்டராகப் பட்டம்பெற்ற இவர் 1981முதல் இங்கிலாந்தில் தொழில் புரிந்துவருகின்றார். இவரது சகோதரர்களும் எமது மண்ணில் சாதனைகள் புரிந்த விளையாட்டு வீரர்களாக விளங்கினார்கள். கடந்த 13ஆண்டுகளாக எமது சங்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு எமக்கு ஆதரவாக விளங்குவதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றோம்.

இத்தகைய சிறப்புக்குரிய ஒருவரை இன்றைய விழாவின் நாயகனாகக் கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம்.

எம்மோடு இணையுங்கள்

நாம் சிறந்த மண்ணில் எமது சந்ததியினர் எதிர்காலத்தை வளர்த்தெடுக்கும் பணி எம்முன்னே உள்ளது. போரினாலும் அதன் விளைவான அனர்த்தங்களினாலும் எமது சந்ததியினர் சோர்ந்து போயுள்ளனர். இவர்களை மனச் சோர்விலிருந்து மீட்டெடுத்து எமது பணிகளைத் தொடங்கவேண்டும்.

எமது மண்ணின் விளையாட்டுத்துறை இருபது ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் உள்ளது. தீட்டமிட்ட வகைகளில் இவற்றை இல்லாமற் செய்து எமது பிள்ளைகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சி எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சியில் 30 ஏக்கர் காணியில் ஒரு விளையாட்டுக் கல்லூரி அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

அமைகின்ற கல்லூரி விளையாட்டு ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும், புதிய விளையாட்டு ஆசிரியர்களை உருவாக்கும், விளையாட்டும் பயிற்சியாளர்களை

உருவாக்கும்,

இளைய தலைமுறையில் சிறந்த வீரர்களை

இனம்கண்டு பயிற்சியளிக்கும்,

இவர்களில் சிலரையாவது தலைசிறந்த வீரர்களாக உருவாக்க முயற்சிக்கும்.


இந்தப் பாரிய திட்டம் எமது மண்ணில் வாழும் இளைஞர்களுக்கு நீங்கள் அளிக்கும் அன்பளிப்பு.

எம்முடன் தொடர்பு கொண்டு இந்தப் புனித பணியில் நீங்களும் இணையுங்கள்.

TSSA_UK

எங்கள் சிறப்பு விருந்தினர்

திரு மா தில்லையம்பலம்



தெல்லிப்பழை மண் தந்த மைந்தன் ஒருவன், இன்று எங்களின் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

திரு மாணிக்கவாசகர் தில்லையம்பலம் எமது மண்ணில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியின் பழைய மாணவர். கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரரான இவர் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்த திரு தில்லையம்பலம், கிரிக்கெட் குழுவின் சிறந்த வீரராக விளங்கினார். ஆரம்பப் பந்து வீச்சாளரான இவர், தனது காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறந்த பந்து வீச்சாளர் என்று புகழப்பட்டார்.

கணக்காளரான திரு தில்லையம்பலம் அவர்கள் நீண்டகாலம் ஆபிரிக்க நாடுகளில் வாழ்ந்த பின் தற்போது இங்கு வாழ்ந்து வருகின்றார்.

இன்றைய சிறப்பு விருந்தினரான இவரை வாழ்த்தி வரவேற்கின்றோம்.



தமிழ்ப்பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம்

18.01.2004 அன்று நடைபெற்ற சங்கத்தின் 12வது வருடாந்தக் கூட்டத்தில் செயலாளர் சமர்ப்பித்த அறிக்கை

1. எமது சங்கம்

இந்த மண்ணில் செயற்படுகின்ற 50க்கு மேற்பட்ட தமிழ்ப் பழைய மாணவர் சங்கங்களில் 47 சங்கங்கள் எமது அமைப்பில் இணைந்து செயற்படுகின்றன. 1992 யூன் 24ம் திகதி நாம் இந்த அமைப்பைத் தொடங்கிய வேளையில் ஏறக்குறைய 10 சங்கங்களை இந்த மண்ணில் செயற்பட்டன. இன்று இங்கு செயற்படுகின்ற பல சங்கங்கள் உருவாவதற்கும் செயற்படுவதற்கும் நாமும் நாம் நாடாத்துகின்ற விளையாட்டுப் போட்டிகளுமே பிரதான காரணங்கள் என்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம். சென்ற பல வருடங்களாக எம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக்களினால் இந்த மண்ணிலேயே பிறந்து வாழ்கின்ற எமது அடுத்த தலைமுறையினரும் தங்களின் பெற்றோரின் பாடசாலைகளிற்காக விளையாடுவதுடன் அந்தப் பாடசாலைகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன் இதன்மூலம் எமது மண்ணின்மீது ஒருவகைப் பற்றுதல் அவர்களுக்கு உருவாவதற்கும் நாம் காரணமாக இருந்துள்ளோம் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடையலாம்.

நாம் இதுவரை பதினொரு வருடாந்தக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்தி முறையான தெரிவின் மூலம் நிர்வாக சபைகளைத் தெரிவுசெய்து வருகின்றோம். வருடாவருடம் இரண்டு விளையாட்டு விழாக்களை நடத்தி வருகின்றோம். இதன்மூலம் எமது இளைஞர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவும் வெற்றிபெறவும் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம். எமது மக்களின் சந்திப்பு மையங்களாகவும் இந்த விழாக்கள் அமைந்துள்ளன.

நாம் பிறந்த மண்ணில் அமைதி தொடருகின்ற வாய்ப்புகள் நன்றாக உள்ளதாகவே நம்புகின்றோம். கடந்த இருபது ஆண்டுகளிற்கு மேலாக இடம்பெற்ற தொடர் போரின் விளைவான அனர்த்தங்களால் பாதிப்படைந்து சொல்லொணாக்கஷ்டங்களை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேலாக நடைமுறையிலுள்ள அமைதி தொடரவும், எமது மக்களிற்கு அவர்கள் விரும்புகின்ற உரிமைகள் கிடைத்து முழுமையான அமைதி கிடைக்கவும் பிரார்த்திப்போம்.

எமது மண்ணில் தொடருகின்ற அமைதியினாலும் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரின் போரில்லாப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளிற்குத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் நாமும் சில காத்திரமான - நீண்டகாலத் திட்டங்களை - எமது மண்ணில் உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இவை தவிர சென்ற ஆண்டு எமது மண்ணின் யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டு வளர்ச்சிக்கு உகந்ததான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இவை பற்றிய விபரங்கள் அறிக்கைகளின் பிற்பகுதியில் இடம்பெறுகின்றன.

2. 11வது வருடாந்தக் கூட்டம்

09-02-2003 ஞாயிற்றுக்கிழமை அன்று நியூமோல்டனில் உள்ள சென்ற ஜோன்ஸ் அம்புலன்ஸ் மண்டபத்தில் எமது 11வது வருடாந்தக் கூட்டம், சங்கத் தலைவர் திரு. இரத்தினஜோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வழமையான நிகழ்ச்சிகளின் பின்பாக புதிய நிர்வாகசபை தெரியப்பட்டது.

தலைவர் பதவிக்கு திரு. சிறீரஞ்சனாக்கும், திரு. சாந்தலிங்கம் அவர்கட்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் திரு. சிறீரஞ்சன் அவர்கள் புதிய தலைவராகத் தெரியப்பட்டார். ஏனைய உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரியப்பட்டனர்.

3. சிறப்புப் பொதுக்கூட்டம்

24-08-2003 ஞாயிற்றுக்கிழமை சவுத்தோல், வரன்பாம் மைதானத்தில் அமைந்த கூடாரத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு இச் சிறப்புப் பொதுக்கூட்டம் தலைவர் திரு. சிறீரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

எமது சங்கம் தொடங்கிய காலம் முதற்கொண்டு, நாம் பிறந்த மண்ணில் எதிர்கால சந்ததியின் விளையாட்டு முன்னேற்றத்திற்காக ஒரு காத்திரமான திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்கின்ற தீர்மானம் இருந்து வருகின்றது. தற்போது நாட்டில் உருவாகி நிலவி வருகின்ற அமைதிச் சூழ்நிலையும், எமது மண்ணிலிருந்து வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் குழுவினரை அழைத்து வந்திருந்த விளையாட்டு உத்தியோகஸ்தர்களின் வருகையும் எமது சங்கத்தின் நீண்டகாலத் திட்டம் ஒன்றிற்கு உருவம் கொடுக்கின்ற வாய்ப்பினைத் தந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான விளையாட்டு உத்தியோகஸ்தர் திரு. ரோகன் இராஜசிங்கம் அவர்களும், விளையாட்டுத்துறையின் துணை அமைப்பாளர் திரு. இன்பன் அவர்களும் எமது நிர்வாகசபை உறுப்பினர்கள் சிலருடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். இதன் விளைவாக அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் எமது நிர்வாகசபையின் சிறப்புக் கூட்டத்தில் மிக விரிவாக ஆராயப்பட்டது.

திருவாளர்கள் ரோகன் இராஜசிங்கம் அவர்களும், இன்பன் அவர்களும் நிர்வாகசபைக் கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு திட்டம் பற்றியும் பின்னர் அங்கத்தவர்களின் கேள்விகளிற்கும் சந்தேகங்களிற்கும் விளக்கமளித்தார்கள். மேற்படி திட்டத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட நிர்வாகசபை அவர்கள் இருவரும் இங்கு நிற்கும் வேளையிலேயே, சங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டத்தைக் கூட்டி இந்தத் திட்டத்தைப் பற்றி அவர்களின் விளக்கங்களைப் பெற்றுத் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பியது.

இதற்கமையவே 24-08-2003 அன்று சிறப்புப் பொதுக்கூட்டம் எமது விளையாட்டுக்கள் நடைபெறும் சவுத்தோல் வாரன்பாம் மைதானத்தில் அமைக்கப்பட்ட விசேட கூடாரத்தில் கூட்டப்பட்டது. அன்றைய தினம் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அடுத்தநாள் இடம்பெற இருந்த விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளில் அங்கு ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதினாலேயே இந்த இடம் தெரிவானது. இந்தக் கூட்டத்திலும் எமது மண்ணிலிருந்து வந்திருந்த விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் இருவரும் விசேட அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். அங்கத்தவர்களின் கேள்விகளிற்கு அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திருவாகசபையால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் -

அ. நாம் பிறந்த வடகிழக்குப் பகுதியில் (இலங்கைத் தமிழரின் தாயகத்தில்) விளையாட்டுத்துறையின் எதிர்கால முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு ஒரு முழுமையான விளையாட்டுக் கல்லூரி ஒன்றினைச் சதந்திரமாகவும் பூரணத்துவம் வாய்ந்ததாகவும் நிறுவவுவது.

ஆ. ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய விடயங்களைக் கவனிப்பதற்கு நிர்வாகசபைக்கான விரிவான அங்கீகாரம்.



இ. மேற்படி திட்டத்தை நிறைவேற்ற சேகரிக்க வேண்டிய நிதியின் ஒருபகுதியாக அங்கத்துவச் சங்கங்கள் எதிர்வரும் மூன்று ஆண்டுகளிற்கு தங்களிற்கு எமது சங்கத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தின் ஒருபகுதியான காசினை இந்தத் திட்டத்திற்கு வழங்குவது.

நீண்ட விவாதத்தின் பின் நிர்வாகசபையால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முதல் இரண்டு பகுதிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டதுடன் மூன்றாவது பகுதி அங்கத்தினர்களின் சங்கங்களில் விவாதிப்பதற்கு நேரம் கொடுக்கும் தேவையை ஒட்டி இன்று நடைபெறும் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் விவாதத்திற்கு எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதற்கு சிறப்பு விருந்தினர்கள் நன்றி தெரிவித்தார்கள். செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

4. நிர்வாகக்குழு

இந்த வருடம் நிர்வாகக்குழு 6 முறை கூடியது. இவற்றில் ஒன்று அவசரச் சிறப்புக் கூட்டம். இதனது முதலாவது கூட்டத்தில் வருடம் முழுமைக்குமான திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிர்வாகம் நல்ல முறையிலும் சிறப்பாகவும் செயற்பட்டதாக நம்புகின்றோம்.

நிர்வாகக் குழுவினால் சகல விளையாட்டுக்களிற்கும் பொறுப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மயில்வாகனம் அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்தப் புதிய பதவி சங்கத்தின் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகளை ஒழுங்கான முறையில் ஒருங்கிணைக்க உதவியது. நிர்வாகசபைக்குப் புதுமுகமான திரு. சிறிவிஜயா அவர்கள் உற்சாகத்துடன் செயற்பட்டார்.

புதியவர்கள் நிர்வாகசபையில் சேர்ந்து செயற்பட விரும்பினால் முதலில் சாதாரண நிர்வாகசபை உறுப்பினராகவோ அல்லது துணைப் பொறுப்புக்களிலோ செயற்பட்டதன் பின்பு பிரதான பொறுப்புக்களிற்கு வருவதுதான் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.

சென்ற ஆண்டின் நிர்வாகசபை சிறப்பானதாகச் செயற்பட்டதாவே நம்புகின்றோம். நாம் நடாத்திய நிகழ்ச்சிகள் நன்றாகவே நடந்தேறின.

எமது கூட்டங்களில் அநேகமானவை அங்கத்தவர்களது வீடுகளிலேயே நடைபெற்றன. அங்கத்தவர்களின் துணைவர்களும் (கணவர் அல்லது மனைவி) பிள்ளைகளும் நன்றாக ஒத்துழைத்தார்கள். நாங்கள் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் வேலை செய்ய இவர்களின் ஒத்துழைப்பே காரணமாகும். இவர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் எங்களின் அன்பான நன்றிகள்!

5. வருடாந்த உதைபந்தாட்டம்

எமது பதினோராவது வருடாந்த உதைபந்தாட்டப் போட்டிகள் மே மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை வழமை போலவே வாரன் பாம் விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிகள் நேரத்துடன் தொடங்கி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் புதிதாக பெண்களிற்கான உதைபந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மகாஜனக்கல்லூரி, வல்லை மகளிர், கிங்ஸ்ரன் தமிழ் இளைஞர், பிறன்ர் தமிழர் அமைப்பு ஆகியவற்றின் மகளிர் அணிகள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டனர். இந்த மகளிருக்கான அறிமுகம் அன்றைய நிகழ்ச்சிகளிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டின் உதைபந்தாட்ட விழா சகல விதத்திலும் வெற்றிகரமான விழாவாகும். பங்குபற்றிய குழுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு கூடியது. வருகைத்த பார்வையாளரின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டுமடங்காகியது. இந்த வெற்றிக்கெல்லாம் காரணமான அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

வல்லவாட்டத்துறை மண்ணின் மதிப்புக்குரிய மைத்தரும் சிதம்பராக் கல்லூரி, காட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவருமான கலாநிதி எஸ். இராஜேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கலாநிதி எஸ். இராஜேந்திரன் அவர்கள் காட்லிக் கல்லூரியினதும் இலங்கைப் பல்கலைக்கழகத்தினதும் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராவார்.

திரு. ஆர். குகதாஸ் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்து சிறப்பாகக் கடமையாற்றினார்.

6. 12-வது கோடைக்கால விளையாட்டுவிழா

1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறையின் போது 12 விளையாட்டுக் குழுக்களுடன் நடத்தப்பட்ட கிரிக்கெட் விழா 11 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து 12-வது விழாவாக இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. எட்டு வித்தியாசமான பிரிவுகளாக இடம்பெற்ற கிரிக்கெட், வலைப்பந்தாட்டம், கர்ப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களிற்கு மொத்தமாக 94 குழுக்கள் கலந்துகொண்டன. மெய்வல்லுனர் போட்டிகளில் சிறுவர்கள் உற்சாகமாகவே கலந்துகொண்டனர்.

வழமை போலவே இந்தவிழா ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாளான 25ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிமதல் இரவு 8.00 மணிவரை இடம்பெற்றது.

காலை 9.30 மணிக்கு பிரதான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. கொடியேற்ற நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. 12.00 மணிக்கு ஈலிங் நகரமேயர் கவுன்சிலர் குர் சரன் சிங் (Mr Gurcharan Singh) அவர்களினால் எமது சங்கத்தின் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.

பன்னிரண்டாவது விளையாட்டு விழாவில் விருந்தினர் வலைப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. தமிழர் விளையாட்டு விழாவில் கலந்துகொள்ள இங்கு வருகைத்திருந்த வடகிழக்கு வலைப்பந்தாட்டக் குழுவிற்கும் எமது தெரிவுக் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் விருந்தினர் குழு வெற்றிபெற்றது. எமது விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவே தங்களின் நாடு திரும்பும் பயணத்தை ஒத்திவைத்து உதவிய திரு. நொகான் இராஜசிங்கம் அவர்களுக்கும், திரு. இன்பன் அவர்களுக்கும் எமது நன்றிகள்! எமது தெரிவுக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த திருமதிக்கள். தேவி மயில்வாகனம், கீதா விஜயதேவா ஆகியோருக்கும் எமது நன்றிகள்!

இந்த ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் எல்லாமே மிக நேர்த்தியாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டதுடன் நடத்தியும் முடிக்கப்பட்டன. ஆனாலும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் இறுதியாட்டம் இருட்டிவிட்ட காரணத்தினால் நடைபெறாமல் சென் ஜோன்ஸ் - யாழ் இந்து கோஷ்டிகள் இணைந்து வெற்றி பெற்றதாகத் தீர்மானிக்கப்பட்டன. மெய்வல்லுனர் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் இன்னமும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். சகல போட்டிகளிலும் பங்குபற்றிய விளையாட்டுக் குழுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 11 விளையாட்டு விழாக்களை எல்லாம்விட இந்த ஆண்டின் விழா ஏற்பாடுகளிலும் சரி கிடைத்த ஆதரவிலும் சரி இரட்டிப்பானது என்று கூறினால் அது மிகையல்ல. எம்முடைய நிகழ்ச்சிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் வர்த்தக நிறுவனங்களும் தொலைக்காட்சி, ரேடியோ நிறுவனங்களும் ஆதரித்திருந்தன. வர்த்தக நிறுவனங்களிற்காக Marquee எல்லாம்



திட்டமிட்டு ஒழுங்காகவும் அழகான முறையிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றைத் திட்டமிட எம்மில் சிலர் பலமுறை மைதானத்திற்குச் செல்லவேண்டி வந்ததுடன் விழா நாளிற்கு முன்பாக இருநாட்கள் மைதானத்தில் செலவு செய்ய வேண்டியும் வந்தது.

அதிர்ஷ்ட லாபச் சீட்டிழுப்பு இம்முறை மீண்டும் நடத்தப்பட்டது. வருகின்ற ஆண்டுகளில் விற்கும் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு நடத்தப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்கின்றோம். இதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனத்தினர் Sponsor செய்திருந்தனர். அவர்களிற்கு எமது நன்றிகள்!

CARLTON நிறுவனத்தினரின் அழைப்பின் பேரில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் திரு. முத்தையா முரளிதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

எமது விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. ரொனி மக்நல்றி (Tony Mc Nulty, M.P) அவர்களும் கலந்துகொண்டார்கள். சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து வலைப்பந்தாட்டக் குழுவினரின் முகாமையாளராக வருகைத்தந்திருந்த, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தரும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவருமான திரு. றொகான் இராஜசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த வருடம் அமைக்கப்பட்டிருந்த விருந்தினர் இல்லத்திற்கு (Guest Marquee) Taste of Eclam நிறுவனத்தினர் உதவி செய்தனர். விருந்தினர் இல்லம் எதிர்காலத்தில் நல்ல முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டின் இரண்டு விளையாட்டு விழாக்களிற்கும் பிரதான அனுசரணையாளர்களாக (Main Sponsors) (Sigiri) சிகிரி நிறுவனத்தினர் விளங்கினர். இவர்கள் தந்த ஒத்துழைப்பிற்கு எமது நன்றிகள்.

எமது விழாவிற்கு வெஸ்ரேன் நகைமாளிகை உரிமையாளர் திரு. சிவசந்தரம் அவர்களும் டாக்டர் ராஜசந்திரன் அவர்களும் டாக்டர் பூபாலசிங்கம் அவர்களும், சட்டத்தரணி சிறிகரணம் நிறுவிய (Founders) உறுப்பினர்களும் தொடர்ந்தும் ஆதரவு தந்தனர். மேலதிகமாக CARLTON நிறுவனத்தினரும் GOLD LINK நிறுவனத்தினரும் ஆதரவு தந்தனர். இவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஆதர்ப்புங்கள் என வேண்டுகின்றோம்.

எமது விழாவின் வெற்றியில் கணிசமான அளவு பங்கு மைதானத்தில் அமைக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களிற்கு உரியன. இவர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள்!

கிரிக்கெட் போட்டிகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட திருவாளர்கள் ஜெயபாலன், திருக்கேதீஸ்வரன் ஆகியோருக்கும், உதைபந்தாட்டப் போட்டிகளுக்குப் பொறுப்பான திரு. குகதாஸ் அவர்கட்கும், வலைப்பந்தாட்டத்திற்குப் பொறுப்பான திருமதி. விஜயதேவா, மயில்வாகனம் ஆகியோருக்கும், கர்ப்பந்தாட்டத்திற்குப் பொறுப்பான திரு. மோகனகுமார் அவர்கட்கும், மெய்வல்லுனர் போட்டிகளிற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட திருமதி. சாந்தி செல்வராஜா அவர்கட்கும், திரு. சண்முகநாதன் அவர்கட்கும் எங்கள் நன்றிகள்! இவர்கள் அனைவருக்கும் உதவியாகப் பலர் செயற்பட்டனர். பெயர் குறிப்பிடப்படாத இவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றிகள்!

சிறப்பு மலர்: மீண்டும் ஒருமுறை எமது சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மிகுந்த தயாரிப்புக்களுடன் கூடிய இந்த மலர் இம்முறை உரியகாலத்தில் தயாரிக்கப்பட்டது. எவ்வளவுதான் முயன்றும் அங்கத்துவ சங்கங்களின் ஒத்துழைப்புக்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. எல்லோரும் பார்க்கத்தக்கதாக இந்த விபரமான அறிக்கையும் ஒவ்வொரு ஆண்டு மலரிலும் இடம்பெற வேண்டும் எனச் சென்ற ஆண்டு ஏற்றுக்கொள்ளப் பட்டதற்கு இணங்க இந்த ஆண்டு இடம்பெற்றது.

இந்த மலரினைப் பொறுப்பெடுத்து திருமதி. தம்பிப்பிள்ளை அவர்களும் நானும் தயாரித்திருந்தோம். திருவாளர்கள் திருக்கேதீஸ்வரன் அவர்களும் மயில்வாகனம் அவர்களும் மிகுந்த உதவியாக இருந்தார்கள். திரு. லோகநாதன் அவர்களும், திருமதி. ஜெயகௌரி சிறிகௌகாதரன் அவர்களும் தயாரிப்பில் மிகுந்த ஒத்துழைப்புத் தந்தார்கள். விளம்பரங்கள் சேகரிப்பதில் திருவாளர்கள் மோகனகுமார், சற்குணசீலன், சிறீரஞ்சன், சுதாகரன், இரத்தினராஜா ஆகியோர் உதவினார்கள். இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

இந்த ஆண்டின் விழா எல்லாவகையிலும் ஒரு வெற்றிகரமான விழாவாகும்.

7. பாட்டிமன்றன் போட்டிகள்

எமது வருடாந்த பாட்டிமன்றன் போட்டிகள் ஒருநாள் போட்டியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனிப்பட்டவர்களுக்கான போட்டிகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்தும் ஒரு தோல்வி நிகழ்ச்சியாகவே இருந்தது. இதனால் எதிர்வரும் காலங்களில் நாம் இந்த நிகழ்ச்சியை நடத்துவதில்லை எனத் தீர்மானித்துள்ளோம். இந்தப் போட்டிகளுக்குப் பொறுப்பாக திரு. சற்குணசீலன் அவர்கள் செயற்பட்டார். இவருக்கு எங்கள் நன்றிகள்!

8. T.S.S.A Website

எமது வெப்தளம் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயற்படுகின்றது. எமது சங்கத்தின் வரலாறு, செய்திகள், நிகழ்ச்சிகள், படங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. தற்போது வெப்தளம் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்தத் தளத்தின் தொடர்பாளராக திரு. மயில்வாகனம் அவர்கள் செயற்படுகின்றார். இவருக்கு எமது நன்றிகள்!

9. சிறப்பு நிதியம்: Trust Fund

ஓராண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்தில் தற்போது பதினான்காயிரம் பவுண்டுகள் (£14,000.00) உள்ளன. இந்த ஆண்டின் நிதி இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த நிதியத்தின் பாதுகாவலர்களாக முன்னாள் தலைவர்களான திருவாளர்கள் கணேசலிங்கம் (தலைவர்), திரு. பத்மநாதன் (செயலாளர்), வசந்தகுமார் ஆகியோருடன் இன்றைய செயலாளர், பொருளாளர் ஆகியோர் செயற்படுகின்றனர். திரு. திருக்கேதீஸ்வரன் அவர்கள் தொடர்ந்தும் பொருளாளராகச் செயற்படுகின்றார். இவர்களுக்கு எமது நன்றிகள்!

இது பற்றிய முழு விபரங்களும் பொருளாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

10. அனுசரணையாளர்கள் Sponsors

எமது பல்வேறு நிகழ்ச்சிகளிற்கு Sponsors செய்து பலர் உதவியருகின்றார்கள். இவர்களில் பலர் எமக்கு நீண்டகாலமாகவும் தொடர்ந்தும் உதவி வருகின்றார்கள். இவர்களின் நல்ல நோக்கத்துடனான உதவியும் வருகின்றார்கள். இவர்களின் நல்ல நோக்கத்துடனான உதவியும் ஒத்துழைப்பும் எமது நிகழ்ச்சிகளை நாம் உறுதியுடன் ஆரம்பிக்கத் துணைநிற்கின்றன. இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்! எமது மலர்களிற்கு விளம்பரங்கள் தந்துதவுபவர்களிற்கும் எமது நன்றிகள்!

11. ஆரம்பகால உறுப்பினர்கள் (Founder Members)



எமது சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்கள் எல்லோரும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்தும் ஒத்துழைத்து வருகின்றார்கள். இன்றுடன் பதவி விலகுகின்ற நிர்வாகசபையின் நான்கு உறுப்பினர்கள் ஊக்கத்துடன் செயற்பட்டார்கள். இன்னும் பலர் எமது நிகழ்ச்சிகளிற்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்கிவருகின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரியப்படுத்துவதுடன் தொடர்ந்தும் உதவ வேண்டும் என வேண்டுகின்றேன்.

12. உதவியாளர்களுக்கான விருந்து வைபவம்

எமது சங்கத்தின் ஆரம்பகாலம் முதல், வருடம் முழுமையாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிற்கு உதவுகின்ற அனைவருக்கும் அவர்களின் துணைகளோடு சேர்த்து ஒரு விருந்தினை நிர்வாகசபை நடத்தி வருகின்றது. முடிந்த ஆண்டிக்கான இந்த விருந்து நிகழ்ச்சி இந்த ஆண்ட இன்னமும் நடத்தப்படவில்லை. அடுத்த மாதமளவில் நடத்த ஒழுங்குகள் செய்யப்படுகின்றன.

13. அனுதாபங்கள்

எங்கள் சங்கத்துடன் தொடர்புடைய குடும்பங்களில் இடம்பெற்ற மரணங்களை இங்கு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

- அ. எங்கள் சங்கத் துணைத்தலைவர் திரு. மயில்வாகனத்தின் தாயார் கொழும்பில் சென்ற வருடம் ஜனவரி மாதம் காலமானார். சங்கத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டது.
- ஆ. எங்கள் துணைத்தலைவர் திருமதி. சாந்தி செல்வராஜா, அங்கத்தவர் கலாநிதி வசந்தகுமார் ஆகியோரின் தாயார் சென்ற ஆண்டு காலமானார். சங்கத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- இ. எங்கள் துணைச் செயலாளர் திருமதி. கீதா விஜயதேவாவின் தாயார் சமீபத்தில் காலமானார். சங்கத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ஈ. பிரபல பத்திரிகையாளரும், எமது துணைத்தலைவர் திரு. திருக்கேதீஸ்வரனின் மாமனாருமான திரு. சிவகுருநாதன் சென்ற ஆண்டு கொழும்பில் காலமானார். சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. மேற்படி மரணங்களுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

14. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சிகள்

1. உதைபந்தாட்டம்:

இந்த ஆண்டிற்கான எமது பன்னிரண்டாவது உதைபந்தாட்டமாகும். 03 05-2004 திங்கட்கிழமை நடைபெற மைதானம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2. கோடைகால விளையாட்டுவிழா:

எமது இந்த வருடத்திற்கான விழா ஆகஸ்ட் 30ம் திகதி திங்கட்கிழமை நடைபெற மைதானம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

3. பட்மின்றன் போட்டிகள்:

எமது அடுத்த போட்டிகளை நடத்துவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15. தாயக வலைப்பந்தாட்டக்குழு

நாம் பிறந்த மண்ணின் வடகிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினர் இங்கே வருகைத்திருந்தார்கள். தமிழர் கிரிக்கெட் விழவில் கலந்துகொள்ள வந்திருந்த இவர்களையும், அழைத்து வந்திருந்த திரு. இன்பன் அவர்களையும், குழுவின் முகாமையாளராக வந்திருந்த திரு. ரொகான் இராஜசிங்கம் அவர்களையும், பயிற்றுனராக வந்திருந்த செல்வி. ரதிகலா ஆனந்தவடிவேல் அவர்களையும் எமது சங்கம் உரியவகையில் கௌரவித்தது.

எமது சங்கத்தவர்களின் முயற்சியால் பல்வேறு உதவிகள் வீராங்கனைகளிற்குக் கிடைத்தன. நாமும் TASTE OF BELAM (Lewisham) உணவகத்தில் ஒரு இரவு விருந்தினை வழங்கிக் கௌரவித்தோம். வீராங்கனைகள் தாங்களாகவே தெரிவுசெய்த விளையாட்டுக்குப் பாவிக்கத் தக்கதான பாதணிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. எமது கோடைகால விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட அவர்களை நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவித்தோம். வீராங்கனைகளிற்கு எம்முடாகவும் பலர் அன்பளிப்புகள் செய்தனர்.

16. சங்கத்திற்கான பாட்டு

எமது சங்கத்திற்கு என ஒரு பாட்டுத் தேவை என நாம் நீண்டகாலம் கருதி வந்திருக்கின்றோம். ஆனாலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைகளின் ஊடாக எமது விபரங்களைக் கொடுத்து ஒரு பாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்திருந்தோம். மொத்தமாக 14 பேர் தங்களுடைய ஆக்கங்களை அனுப்பியிருந்தார்கள். சிலர் தங்களது பழைய பாடலைப் பாடிப் பதிவுசெய்து அனுப்பியிருந்தார்கள்.

கவனமான பரிசீலனையின் பின்பாக மானிப்பாயைச் சேர்ந்த திருமதி. மரியநாயகி மரியதாஸ் அவர்களின் ஆக்கம் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்தப் பாட்டைத்தான் நீங்கள் இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் கேட்டீர்கள். வெற்றிபெற்ற திருமதி. மரியதாஸ் அவர்கட்கு ரூபா 12,500 பரிசாகவும், பங்குபற்றிய ஏனைய 13 பேருக்கும் தலா ரூபா 2000 அன்பளிப்பாகவும் வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசில்கள் எமது துணைத்தலைவர் திரு. மயில்வாகனம் அவர்கள் இந்தமாத இறுதியில் இலங்கை செல்லுகின்ற வேளை, யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் வைத்து வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்தப் பாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்வதில் முன்னாள் யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள் எமக்கு மிகுந்த ஒத்தாசையாக இருந்தார். அவருக்கு எமது நன்றிகள்!

17. யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம்-

இலங்கை JSSA - Sri Lanka

இலங்கையில் பாடசாலைகளிற்கு இடையில் விளையாட்டுக்களிற்காக உருவான சங்கங்களில் மிகப்பழையது JSSA எனப்படுகின்ற யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கமாகும். இதனை யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்லூரி அதிபர்களும், விளையாட்டுத்துறை ஆசிரியர்களும் சேர்ந்து நடத்திவந்தார்கள். தமிழ் மக்கள் மத்தியில் எல்லாவற்றையும் அழித்தும் இடைநிறுத்தியும் இருந்த போர் அரசர்கள், இந்த அமைப்பையும் நீண்ட காலத்திற்குச் செயற்படாமல் செய்திருந்தான்.



சென்ற ஆண்டின் நடுப்பகுதியில் இதற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் எமது சங்கம் ஈடுபட்டது. முன்னாள் யாழ் இந்து / கொக்குவில் இந்து அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களின் உதவியுடன் இந்த முயற்சி நடைபெற்றது. இவரின் ஊடாக நாம் யாழ் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் அதிபர்களின் சந்திப்பிற்கு எமது சங்கத் தலைவர் இலங்கை சென்றிருந்த வேளையில் ஏற்பாடுகள் செய்தோம். எமது தலைவர் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில் மீண்டும் JSSA ஐப் புனரமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய வலைப்பந்தாட்டப் போட்டிக்கும், உதைபந்தாட்டப் போட்டிக்கும் சிறப்பு உதைபந்தாட்டப் பயிற்சி முகாமிற்கும் நாம் உதவுவதாக வாக்களித்து, சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய்களை அன்பளிப்புச் செய்திருந்தோம். இவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு நாம் தொடர்ந்தும் உதவுவதாக வாக்களித்துள்ளோம். ஏனைய தமிழ் மாவட்டங்களிற்கும் இந்தமாதிரியான முயற்சிகள் விஸ்தரிக்கப்படும்.

இந்த விடயத்தில் முன்னின்று செயற்பட்ட எமது தலைவருக்கு நன்றிகள் !

18. உதைபந்தாட்டப் பயிற்சி முகாம் Football Coaching Camp - Jaffna

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உதைபந்தாட்டப் பயிற்சி முகாம் ஒன்றினைச் சென்ற ஆண்டின் இறுதியில் ஒழுங்கு செய்து நடத்தினோம். இது திரு. மு. பிரன்சிஸ் அவர்களின் நீண்டகாலக் கனவு. இவர் யாழ். சென்ற பற்றிக்ஸ் கல்லூரியின் சிறந்த உதைபந்தாட்ட வீரரும் முன்னாள் இலங்கை உதைபந்தாட்டக் குழுவின் கப்டனுமாவார். இவர் தற்போது இந்த நாட்டில் பயிற்சியும் தெரிந்தும் பெற்ற உதைபந்தாட்டப் பயிற்சியாளராவார்.

திரு. பிரன்சிஸ் அவர்கள் சென்ற ஆண்டின் இறுதியில் எமது வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் சென்று இந்தப் பயிற்சி முகாமை நடத்தினார். யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் இதனை மிக நல்ல முறையில் ஒழுங்கு செய்திருந்தது. ஐந்து கிழமைகள் தொடர்ந்ததாக இந்தப் பயிற்சிகள் நடைபெற்றன. இதற்கு நாம் £1000 செலவு செய்திருந்தோம்.

இந்த முயற்சிக்கு எமக்கு தனது முழுமையான ஒத்துழைப்பைத் தந்த திரு. பிரன்சிஸ் அவர்களுக்கும் ஒழுங்குகள் செய்து தந்த யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினருக்கும் எமது நன்றிகள்.

இப்படியான முயற்சிகள் தொடருவதுடன் ஏனைய மாவட்டங்களிற்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்.

19. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் !

சமீபத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபரிடமிருந்து ஒரு வேண்டுகோள் எமக்கு எழுத்து மூலம் கிடைத்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட்டினைச் சர்வதேச தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு முறையான ஆடுகளம் எதுவும் இல்லை. தனது பாடசாலை மைதானத்தில் அதனை அமைத்தால் எல்லோருக்கும் பாவிக்க வசதியும் அனுமதியும் கொடுப்பதாகச் சொல்லியுள்ளார். இந்த வேண்டுகோளை புதிய ஆண்டில் முறையாகப் பரிசீலிப்பதுடன் வேறு பாடசாலைகளிலும் அமைக்கலாமா என்றும் ஆலோசிப்பதாக சங்கத்தின் விளையாட்டுப் பகுதியினர் எண்ணியுள்ளனர்.

20. விளையாட்டு வீராங்கனையின் நடன அரங்கேற்றம்

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி வலைப்பந்தாட்ட அணியைச் சென்ற ஆண்டு தலைமை தாங்கியவர் செல்வி. விஜிதா கிரிதரன். இவர் சென்ற மூன்று ஆண்டுகளாக எமது சங்கத்தின் தெரிவுக் குழுவுக்காக விளையாடியவர். எமது தெரிவுக்குழுவின் அங்கத்தவராக கனடாவுக்குச் சென்று விளையாடியவர். சிறந்த விளையாட்டு வீராங்கனையான செல்வி. விஜிதா, வீணை வாத்தியத்தையும், பரதநாட்டியத்தையும் முறையாகக் கற்றுத் தேறியவர். இவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்ற ஆண்டின் இறுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எமது சங்கத்தினரை அழைத்ததுடன், செயலாளரை வாழ்த்துரை வழங்குவதற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

செல்வி. விஜிதாவின் முயற்சிகள் வெற்றி பெறவும், எதிர்காலம் நல்லதாக அமையவும் வாழ்த்துகின்றோம். இவர் எமது சங்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்பு கொண்டிருக்கும் திரு. கிரிதரனின் மகளாவார்.

21. யாழ்/ இந்துக் கல்லூரியின் உதவும் முயற்சி

நாம் அமைக்க எண்ணியுள்ள விளையாட்டுக் கல்லூரிக்கு நிதி சேகரிக்கும் முயற்சியில் யாழ்/ இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரும் ஒத்துழைப்பதாகத் தீர்மானித்துள்ளனர். இவர்கள் தங்களின் உறுப்பினர்களிடம் நிதி சேகரித்து எமக்கு உதவுவதான திட்டத்தைத் தயாரித்துச் செயற்படுத்தும் நோக்கில் சமீபத்தில் ஒழுங்கு செய்திருந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இதனை அறிவித்தார்கள். இதனை விரிவாகவும் விபரமாகவும் விழாவில் எடுத்துரைப்பதற்கு எமது செயலாளரை விருந்தினராக அழைத்திருந்தார்கள். யாழ்/ இந்து பழைய மாணவர்களின் நோக்கங்கள் வெற்றிபெற வாழ்த்துகின்றோம். ஏனைய சங்கங்களும் இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகின்றோம்.

22. தாயகத்தில் விளையாட்டுக்களிற்கு ஒரு கல்லூரி Sports Academy for North East (SANE)

நாம் பிறந்த மண்ணில் தொடருகின்ற அமைதி, எமது நீண்ட காலக் கனவு ஒன்றினைச் செயற்படுத்தும் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் வாய்ப்பினைத் தந்துள்ளது. எமது அமைப்புத் தொடங்கிய காலம் முதல் இந்த அமைப்பினை நிறுவியவர்களும் தொடர்ந்து செயற்பட்டவர்களும் நாம் பிறந்த தமிழ் மண்ணில் விளையாட்டுக்களுக்கான ஒரு பொதுவானதும் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதுமான ஒரு திட்டத்தைச் செயற்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருந்தனர். குறிப்பாக இங்கும், இங்கு வருவதற்கு முன்பும் விளையாட்டு வீரர்களாகவும் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளாகவும் செயற்பட்ட சிலர் இப்படியான ஒரு திட்டத்தைத் தங்களினது இலட்சியமாகவும் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவே இன்று நிதர்சனத்திற்குக் காத்திருக்கும் இந்தத் திட்டமாகும்.

நீண்ட போரின் பின்பு 2001ம் ஆண்டு எமது மண்ணில் ஏற்பட்ட அமைதி அங்கு தொடர்ந்தும் வசித்த வருகின்றவரும் விளையாட்டுத் துறையின் அதிகாரியாகக் கடமையாற்றப்படுமான திரு. ரொகான் இராஜசிங்கம் அவர்களை இப்படியானதொரு திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. இவருடன் யாழ்/ மத்திய கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான திரு. எதிர்வீரசிங்கமும் சேர்ந்து ஒரு திட்டத்தைத் தயாரித்து இலங்கை அரசின் விளையாட்டு அமைச்சின் உதவியை நாடினார்கள். முதலில் யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டதுடன் தேவையான ஆயத்தங்களைச் செய்யுமாறு அமைச்ச இவர்களைக் கேட்டுக்கொண்டது. இவர்கள் வேண்டிய ஆயத்தங்களைச் செய்ததன் பின் அமைச்ச கைவிரித்து விட்டது.

இதன் பின்பாக இவர்கள் தமிழ் மண்ணின் மக்கள் திட்டமாகவே இதனைச் செயற்படுத்த முனைந்தார்கள். வன்னியில் செயற்படுகின்ற விளையாட்டுத் துறையினருடன் தொடர்புகொண்டு அவர்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றனர். இதன் விளைவாகவே இங்கு வருகைத்தந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் குழுவினரின் மனேஜராக திரு. ரொகான் இராஜசிங்கம் இங்கு



வருகைத்திருந்தார்.

2000ம் ஆண்டு எமது மண்ணிலிருந்து ஒரு கிரிக்கெட் குழுவினரை இங்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் நிர்வாக சபையின் வேண்டுகோளின் பேரில் என்னால் செய்யப்பட்டன. அரசியல் காரணங்களைக் காரணமாக்கி ஏற்பாடுகள் குழப்பப்பட்டாலும் அந்தக் குழுவினரை ஒழுங்குபடுத்தி மனேஜராக அழைத்துவர இருந்தவர் இந்த றொகான் இராஜசிங்கம்.

இங்கே வந்த இவர் என்னைத் தொடர்பு கொண்டதன் பின் திரு. இன்பனுடன் சேர்ந்து விபரமாகப் பேசினார்கள். இதன்பின் அவர்களை நானும் திரு. மயில்வாகனம் அவர்களும் திரு. திருக்கேதீஸ்வரன் அவர்களும் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினோம். நாங்கள் மூவரும் பின்னர் எமது சங்கத்தினரைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்து விளக்கமாக எடுத்துச் சொன்னதன் விளைவாக இந்தத் திட்டத்தைப் பற்றி அறியவும் தீர்மானிக்கவும் ஒரு சிறப்பு நிர்வாகசபைக் கூட்டத்தையும் அதனைத் தொடர்ந்து ஒரு சிறப்பு பொதுச்சபைக் கூட்டத்தையும் கூட்டி மேற்படி திட்டத்தில் நாமும் பங்குகொள்வதாகத் தீர்மானித்தோம்.

இதன் விளைவாக நவம்பர் மாதம் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒரு இரவு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்து அறிமுகம் (Launch) செய்தோம். இதற்கான பணத்தினைச் சேகரிக்கும் முயற்சியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான தீர்மானம் ஒன்றும் இன்று உங்களின் ஆலோசனைக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றது.

எமது மண்ணின் கிளிநொச்சியில் இந்தக் கல்லூரியை அமைப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. எமது வேண்டுகோளினை ஏற்று தமிழ் மண்ணின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வண்ணம் ஒரு அமைப்பு அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விளையாட்டு உத்தியோகஸ்தர்களான திருவாளர்கள் மரியதாஸ், கிருபாகரன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் ஆகக் கடமையாற்றுகின்றார்கள்.

இந்தத் திட்டத்திற்காக முதலில் பார்த்த இடம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் ஒரு ஸ்ரேடியம் அமைப்பதற்கு பாவிக்க உள்ளமையால் தற்போது ஒரு சிறிய கட்டடம் உள்ள 26 ஏக்கர் காணி வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முழுமையான திட்டத்திற்கான படம் வரைதல், செலவு எவ்வளவு என்று கணக்கிடுதல் போன்ற வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாத இறுதியிலும் அடுத்த மாத ஆரம்பத்திலும் எம்மவர் சிலர் அங்கு செல்ல உள்ளனர். அப்பொழுது இந்தத் திட்டத் தயாரிப்புகள் முழுமையாக்கப்படும் என நம்புகின்றோம்.

நாமும் பங்கு கொள்ளும் திட்டமான இந்த SPORTS ACADEMY FOR NORTH EAST (SANE / விளையாட்டுக் கல்லூரி) பயிற்சியாளர்களை உருவாக்குவது கல்லூரிகளின் விளையாட்டு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்குவது, விளையாட்டில் தகுதிபெற்ற புதிய ஆசிரியர்களை உருவாக்குவது, சிறந்த விளையாட்டு வீரர்களை இளம் வயதிலேயே இனங்கண்டு பயிற்றுவிப்பது போன்ற பல செயற்றிட்டங்களைக் கொண்டிருக்கும். இந்த அமைப்பு எமது மண்ணில் அமைந்தாலும் நாமும் அந்தக் கல்லூரியை நடத்துபவர்களும் ஒரு நல்ல புரிந்துணர்வுடன் வேலை செய்தால் அதனை ஒரு சிறந்த, எதிர்கால விளையாட்டு வீரர்களை உருவாக்கும் அமைப்பாக மாற்றலாம் எனத் திடமாக நம்புகின்றேன். இதற்கு உதவக்கூடிய பலர் எம்மத்தியிலேயே உள்ளனர். இங்கு வந்துள்ள எல்லோரும் இந்தக் கனவை நனவாக்க உதவவேண்டும்.

23. நன்றிகள் !

இன்றைய கூட்டம் ஒரு வருடத்தின் நிறைவு. புதிய வருடம் ஒன்றின் ஆரம்பம். இந்த ஆண்டு முழுவதும் பலருடைய ஒத்துழைப்புகள் எமக்குத் துணையாகியதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். தலைவர் திரு. சிறீரஞ்சன் அவர்களும், பொருளாளர் திரு. சற்குணசீலன் அவர்களும் என்னுடன் முழுமையாக ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். முன்னைய தலைவரான திருமதி. சொர்ணதேவி தம்பிப்பிள்ளை அவர்கள் எமது அலுவல்கள் பலவற்றைச் செய்வதில் முன்னின்றவர். இவருடைய உற்சாகமும் செயற்படும் திறனும் குறிப்பிடப்பட வேண்டும். துணைத்தலைவர்களாகச் செயற்பட்ட மூவரும் நன்றாக ஒத்துழைத்தார்கள். துணைப் பொருளாளர் திரு. குகதாஸ் எடுத்த அலுவல்களை கச்சிதமாகச் செய்துமுடிப்பவர். சங்கத்தின் செயற்பாடுகள் சிறப்படைய ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் நல்கியவர்களில் திரு. மயில்வாகனம் அவர்களும் திரு. திருக்கேதீஸ்வரன் அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள். திரு. மயில்வாகனம் விளையாட்டுப் பகுதியை ஒழுங்கமைப்பதில் கவனம் செலுத்தியவர். திரு. திருக்கேதீஸ்வரன் கணக்குக் குழுவினர் பொறுப்பாளராக இருந்து பொருளாளருக்கு ஒத்துழைத்தவர். இந்த வரிசையில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியவர்களில் ஒருவர் எமது சங்கத்திற்கு சம்பந்தியவரான திரு. மோகனகுமார். இவர் பல வேலைகளைப் பொறுப்பெடுத்துச் செய்ததுடன் பல நல்ல ஆலோசனைகளையும் தருபவர். இவர்கள் தவிர ஏனைய நிர்வாகசபை உறுப்பினர்களில் பலர் உற்சாகமாகச் செயற்பட்டார்கள். இவர்கள் அனைவரும் எங்கள் நன்றிக்குரியவர்கள்.

பெயர் குறிப்பிடப்படாத பலர் எமக்கு நிறைந்த ஒத்துழைப்பைத் தந்தார்கள். நிர்வாக சபையினரதும் ஆரம்ப அங்கத்தவர்களினதும் துணைகள் எமக்கு நிறைவே ஒத்துழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். உங்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்குத் தொடர்ந்தும் வேண்டும்.

24. முடிவுரை

கடந்த ஓராண்டாக நீங்கள் வைத்த நம்பிக்கைகள் பொய்க்காமல் செயற்பட்டுள்ளோம் எனவும் இந்த நிறுவனம் நல்லதொரு ஜனநாயகக் கட்டமைப்புக் கொண்ட நிறுவனமாகத் தொடர்ந்தும் செயற்பட இன்றைய நிர்வாகத்தில் உள்ள அனைவருடனும் இணைந்து செயற்பட்டுள்ளேன் எனவும் நம்புகின்றேன்.

இந்த மண்ணில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களிற்கு, ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான, அமைதியாகச் சேவையாற்றுகின்ற, ஜனநாயக விழுமியங்களை முழுமையாகப் பின்பற்றுகின்ற அமைப்பு ஒன்றினை கடந்த பன்னிரு ஆண்டுகளாகச் சேர்ந்து செயற்பட்ட அனைவரும் வழங்கியுள்ளோம்.

நாம் இந்தச் சங்கத்தை ஆரம்பித்த வேளையில் 12 சங்கங்களே அங்கம் வகித்தன. இன்று ஏறக்குறைய 50 சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. முதலாவது விளையாட்டு விழாவில் 12 குழுக்கள் பங்குபற்றின. சென்ற ஆண்டு சுமார் 100 குழுக்கள் பங்குபற்றின. நாம் எம்முடைய நேரத்தையும் சக்திகளையும் கணிசமான அளவு செலவு செய்கின்ற பல திட்டங்களை எமது மண்ணில் செயற்படுத்த முனைகின்றோம். இவற்றை எல்லாம் செயற்படுத்த தொடர்ந்த உழைப்பை நல்கத்தக்கவர்கள் இந்த அமைப்பின் பொறுப்பில் இருக்க வேண்டும். அதற்குத் தகுதியானவர்களை நீங்கள் இன்று தெரியவேண்டும் என வேண்டுகின்றேன்.

இங்கு வருகைத்துள்ள அனைவரும், தொடர்ந்தும் இந்த நல்ல நோக்கங்களைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகின்றேன். பன்னிரு ஆண்டுகளின் வெற்றிகளை பதினமூன்றாவது ஆண்டிலும், இன்று தெரியப்பட உள்ள புதிய நிர்வாகத்துடன் சேர்ந்து செயற்பட்டு தொடர்வோமாக. நீங்கள் அனைவரும் சென்ற ஆண்டும் கடந்த காலங்களிலும் எனக்கு வழங்கிய ஆதரவிற்கும் அன்புக்கும் என் நன்றிகள் !

FOOTBALL FESTIVAL - 2004



**12 வயதுக்குட்பட்டோர்
பிளவில் முதலாமிடத்தைப்
பெற்றுக்கொண்ட
மகாஜனக் கல்லூரி அணியினர்**


**வெற்றிக் கிள்ளுதலைப்
பெற்றுக்கொண்ட
சிதம்பரக் கல்லூரி அணியினர்**



**பிரதம விருந்தினரான - யூனியன்
கல்லூரி அதிபர் திரு முன்னியாசீலனாடன்
சங்கத்தின் தலைவர் செயலாளர்**

VISIT TO OUR

RECEPTION & PRZE GIVING BY JSSA AT KOKUVIL HINDU COLLEGE





R HOMETLAND

MEETINGS & RECEPTION AT KILINOCHI & JAFFNA



MEETING WITH MR PAPPA AND OTHER SPORT'S ORGANISERS



INSPECTION OF LAND FOR OUR PROJECT - SANE



RECEPTION BY MR THANGAN AT LAKE VIEW HOTEL



DANCE BY CHILDREN AT CHENSOLAI IN KILINOCHI



RECEPTION BY THE JAFFNA FOOTBALL LEAGUE




DINNER WITH THE GOVERNMENT AGENT OF JAFFNA



TSSA

2004

13 ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு விழா



Program

13th Summer Sports

Monday, 30 August

9.00 am. Cricket Tournament

9.30 a.m. Volleyball Tournament

10.00 a.m. Football & Netball tournament

10.00 a.m. Registration

12.10 a.m. Opening Ceremony by
The Worshipful Mayor & Mayoress

4.30 p.m. Cricket

5.30 p.m. Netball

6.00 p.m. Cricket

6.30 p.m. Volleyball

7.00 - 8 p.m. Prize Giving

EXCLUSIVE SELECTION
ANTIQUE STYLE TRADITIONALLY
CRAFTED JEWELLERY

WE MAKE
YOUR TRAVEL
MORE AFFORDABLE

QU
CO
ALL



JK MITHUN
JEWELLERS & DESIGNER OUTFITS



020 8902 6304

020 8902 0000

020

MEMBER OF MITHUN

தஞ்சாவூர் இரவு சிறைகளில் இயங்கும் பன்றிய மாணவர்கள் சங்கங்களின் மூலம் துணைப்பணம் TSSA-UK-ஊழ் தனித்துவமான சமூக சேவைகளைப் பெற இலங்கையில் தமிழர் பார்வைகளுக்கு உதவல்தே எழுது பணம்.



Programme

Summer Sports Festival

30 August 2004

Tournament commences

Volleyball Tournament starts

Netball tournaments commences

Registration for Athletics

Opening Ceremony

Mayor of London Borough of Ealing

Cricket — Semi-Final

Netball Finals

Cricket Finals

Volleyball Final

Charity Giving & Raffle Draw



<p>QUICK & CLEAR CONNECTIONS TO ALL DESTINATIONS</p>	<p>LOWEST INTEREST RATE.....</p>
 <p>eni telecom <i>your ultimate link to the globe</i></p>	 <p>MITHUN MORTGAGES</p>
<p>020 8864 3358</p>	<p>020 8900 9990</p>
<p>MITHOON GROUP</p>	

சிங்கப்பூர் நகை மாளிகை

நகை வாங்க சிங்கப்பூர்
போகவேண்டியதில்லை

திருத்த வேலைகள்
பொன்னுருக்கலுக்கான
வசதிகள்

இன்னும் அனைத்தும்
மலிவு விலையில்

தங்கம்
வைரம்
வைரூரியம்
மாணிக்கம்



**SINGAPORE
GOLD HOUSE**

233B THE BROADWAY
SOUTHALL
MIDDLESEX UB1 1ND

TEL / FAX:
020 8843 0807





Pleasurable and peaceful life is everybody's dream throughout Their Lifespan

Sathy Estates Limited

Sales And Lettings

Residential Sales And Letting

Landlords

*Your Rent is Guaranteed
Free Management Services
Guaranteed rent for 52 weeks a year*

Sales

*Properties required for the areas listed below
Our commission rates are competitive
We give a substantial reduction for 'Sole Agency*

Areas

*London Borough of Brent, Harrow, Ealing,
Barnet, Hammersmith, Fulham & Westminster*

Tenants

Accommodation arranged to suit your comfort

306 Honeypot Lane,
Stanmore,
Middex HA7 1LY
Tel-020 8204 9444
Fax-020 8204 2666

117 Headstone Road,
Harrow,
Middex HA1 1PG
Tel-020 8861 1110
Fax-0208861 1011

220 High Street,
Harlesden, London,
NW10 4SY
Tel : 020 8961 9613
Fax: 020 8961 9614

web : www.sathy.com



2004

13 ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு விழா

நமக்கென்றோர் மொழி
நமக்கென்றோர் பண்பாடு
நமக்கென்றோர் தேசம்
நமக்கென்றோர் தொலைக்காட்சி

ttn 020 81 00 00 00

●● tamil television network ltd



PALM PALACE

Sri Lankan Restaurant



the
Only Cuisine
you need to know



Highly Recommended
Time Out, ES Magazine,
Evening Standard,
Hot Tickets, Guardian,
Rough Guide, Curry Club

Vegetarian & Non-Vegetarian
Specialised in catering for all
occasions

Open 7 Days 12 noon - 3 pm
6 pm - 11.30 pm

80 South Road
southall UB1 1RD

Tel : 020 8574 9209

Fax: 020 8423 0403

e-mail : palmpalace@aol.com

web : pampalace.co.uk






வடகிழக்கு விளையாட்டுக் கல்லூரிக்கான அமைவிடத்தை பார்வையிடச் சென்றபோது.....



தூக்கிய இராச சிவந்திரன் இயங்கும் பல்லாறு மண்டலப் பள்ளிகளின் கட்டிட அமைப்பான TSSA UK ஒரு தனித்துவமான சிறந்த விளையாட்டு விளையாட்டில் தமிழ் நாட்டில் முதலாவது உதவியாக எழுதி பணி



ANNUAL DINNER FOR OUR HELPERS





Tamil Schools Sports Association – UK

WINNERS 1992 - 2004

Year	CRICKET				NETBALL	
	OPEN	OVER 40	Under 16	Under 14	Open	Under 14
1992	Jaffna Central	-	-	-	-	-
1993	Jaffna Hindu	-	-	-	Chundikuli	-
1994	Jaffna Hindu	-	-	-	Chundikuli	-
1995	Jaffna Central	Wesley College	-	-	Jaffna Hindu Ladies	-
1996	Jaffna Hindu	Jaffna Hindu	-	-	Chundikuli	-
1997	Jaffna Hindu	Jaffna Hindu	St Johns	-	Chundikuli	-
1998	Jaffna Central	Jaffna Hindu	St Johns	-	Ilavalai Convent	-
1999	Jaffna Central / J-Hindu	St Johns / Jaffna Hindu	Chithambara	-	Chundikuli	-
2000	Jaffna Hindu	Stanley	Mahajana	-	Urumpirai Hindu	-
2001	Jaffna Central	St Johns	Mahajana	-	Chundikuli	-
2002	Jaffna Hindu	St Johns	Mahajana	Urumpirai Hindu	Chundikuli	-
2003	Kambarmalai Vidyalaya	St Johns / J-Hindu	Jaffna Hindu	Hartley	Chundikuli	TAB Tamil Association Of Brent

WINNERS-Volleyball

2001 - Young Club

2002 - Ilam Thalir

2003 - Ilam Thalir



Tamil Schools Sports Association – UK

WINNERS 1992 - 2004

Year	FOOTBALL					
	OPEN	Under 16	Under 14	Under 12	Under 10	Ladies
1992		-	-	-	-	-
1993	Jaffna Central	-	-	-	-	-
1994	Hartley	-	-	-	-	-
1995	Chithambara		-	-	-	-
1996	Chithambara		-	-	-	-
1997	Kokuvil Hindu	Chithambara	-	Mahajana	-	-
1998	Mahajana	Chithambara	-	Mahajana	Brent Tamils	-
1999	Trinco Hindu	Mahajana	Mahajana	Union	Kingston Tamils	-
2000	Trinco Hindu	Chithambara	Mahajana	Mahajana	Mahajana	-
2001	Kokuvil Hindu	Mahajana	Mahajana	Mahajana	Mahajana	-
2002	Nadewara	Mahajana	St Patrics	Mahajana	Chithambara	-
2003	Chithambara	Mahajana	Mahajana	Mahajana	Chithambara	TAB Tamil Association Of Brent
2004	Chithambara	Walthamstow	Mahajana	Mahajana		-

Over 40 Champions - 2004 - Chithambara



TAMIL SCHOOLS SPORTS

OSA	Contact Name	Street
Batticaola Central College	Mr K Selvaratnam	53 Roman Road
Chavakachcheri Hindu College	Mr S Shivashankar	39 Bengarth Drive
Chithambara College	Mr R Kugathas	24 Flower Road
Chundukuli/St Johns College	Mr T Sanjeevan	24 Grasmere Gdns.
Colombo Hindu College	Mr Sivas Karunavannan	54 Nelson Road
Hartley College	Mr S Maheswaran	17 Barnard Close
Holy Family Convent, Illavalai	Mrs J Vasanthakumar	39 Park Avenue
Holy Family Convent, Jaffna	Mrs N Peters	42 Cambridge Road
Illupankadavai MMV	Mr K Ravi	13 Belmont Avenue
Jaffna Central College	Mr P R Rajasingam	181 Northwood Road
Jaffna College	Mr R Ananthanathan	16 Charter House Avenue
Jaffna Delft MMV	Mr K Vettivel	16 St Saviour's Road
Jaffna Hindu College	Mr N Selvarajasingam	180 Norbury Ct. Road
Jaffna Hindu Ladies College	Mrs D Mylvaganam	5 Burberry Close
Kamparmalai MMV	Mr M Suthakaran	72 Mintrene Waye
Kokuvil Hindu College	Mr S Sriranjani	4 Eastern Dene
Kuppillan Vigneswara MMV	Mr N Pushpanathan	234 Caledon Road
Mahajana College	Mr N Srigengatharan	13 Arcus Road
Mallavi College	Mr R Satheesh	19 Holland Road
Manipay Hindu College	Mr K Ranganathan	16 Jubilee Road
Myliddy MMV	Mr Aloysius	94 Silvermere Road
Nadeswara College	Mr K Vipulanathan	3 Spicerfield
Nageswara MV	Mr K Palaniandy	828 Lea Bridge Road
Nelliaddy MMV	Mr I Vasuthevan	45C Crusoe Road
Periyapulam MV	Mr N Prapakaran	131 Glenbow Road
Punkudutheivu MMV	Mr P Suresh	47 Maybank Avenue
Senguntha College	Mr A N Gnanendran	6 Tideswell Green
Shivananda MMV	Mr T Vijayarathnam	81 Richmond Road
Skandavarotheaya College	Dr (Mrs) J Kumar	24 Six Cross Road
Sri Murugan School	Mr Pavalavel Suresh	64 Hambrough Road
Sri Somaskanda Vidyalyaya	Mr S Sivasundaram	234 Upper Tooting Rd
St Francis MMV	Mr M Peter	4 Lions Close
St Henry's College	Dr A L Vasanthakumar	39 Park Avenue
St Johns Bosco College	Mr E Gunartanam	35 Burleigh Road
St Michael's College	Mr S Ratnajothe	18 Silverdale Gardens
St Patricks College	Dr A Sandarsekara	70A Royston Park Rd.
St Xavier's College	Mr Anton	30 Wyvenhoe Road
Stanley College	Mr S Ratnarajah	7 Elmer Close
Trincomalee Hindu College	Mr T Rajeevan	3 Hedley Close
Trinco St Joseph's College	Mr B Jeyaseelan	91A Parchman Road
Union College	Mrs S Thambipillai	110 Windmill Court
Upputhanni Pillyar Kovil MMV	Mr L Raju	152 Loery Crescent
Urumpirai Hindu College	Mr S Sathianathan	39 Shakespere Avenue
Valvai Mahalir MMV	Mrs S Balendra	64 Kingshill Avenue
Vavuniya Central College	Mr Ramakrishnan	9 Firdene
Vembadi Girls High School	Mrs G Vijayadeva	48 Anglesmede Crsnt
Vidathal Theevu MMV	Mr S Gowryesan	17 Ealing Road
Vivekananda College	Mr Navaneethan	135 Pinner Road
Victoria College	Mr Kuganathan	118 Hill Croft Crescent
Vigneswara College	Mr S Sivathanan	29 Herithge Close
Vincent Girls High School	Mrs Ratnajothe	18 Silverdale Gardens
Wesley College	Mr Paul David	32 Cumberland Road



ASSOCIATION (UK) MEMBERS

Town	County	Post Code	Contact No.
Ilford	Essex	IG1 2NZ	07939 015090
Harrow Weald	Middlesex	HA3 5HX	020 8933 7596
Mitcham	Surrey	CR4 2LQ	07930 374728
Redbridge	Essex	IG4 5LE	020 8550 4940
Wimbledon	London	SW19 1HX	020 8540 7641
Frimley	Surrey	GU16 8YP	07785 360127
Whitton	Middlesex	TW3 2LY	020 8898 5047
North Harrow	Middlesex	HA2 7LD	
Wembley	Middlesex	HA0	020 8902 7150
Thornton Heath	Surrey	CR7 8HX	020 8653 3473
Sudbury	Middlesex	HA0 3DB	020 8795 2532
West Croydon	Surrey	CR0 2XA	020 8274 0144
Norbury	London	SW16 4HY	020 8240 0264
New Malden	Surrey	KT3 3AR	020 8241 5881
Hayes	Middlesex	UH4 0PE	020 8569 0458
Hazelmere	Bucks	HO15 7BT	01494 718430
Eat Ham	London	E6 2EX	020 8472 5774
Bromley	Kent	BR1 4NN	020 8698 2938
East Ham	London	E6 2EW	020 8548 9829
Perivale	Middlesex	UB6 7HZ	020 8723 4648
Catford	London	SE6	07940 521 138
Cheshunt	Herts	EN7 6BQ	01992 625640
Walthamstow	London	E17 9DN	07958 064422
Mitcham	Surrey	CR4 3LJ	020 8646 2885
Bromley	Kent	BR1 4NL	0208 697 0268
Wembley	Middlesex	HA0 3TG	07958 192196
Swadlin Court	Derbyshire	DE11 0UX	01283 223626
Thornton Heath	Surrey	CR7 7QF	020 8689 5688
Twickenham	Middlesex	TW2 5PB	020 8977 6277
Southall	Middlesex	UB1 1JB	
Tooting	London	SW17 7EW	020 8767 3445
Mottingham	London	SE9 4HG	020 8851 7018
Whitton	Middlesex	TW2 5PB	020 8898 5047
Sutton	Surrey	SM3 9NE	020 8274 2204
Hayes	Middlesex	UB3 3LN	020 8561 7629
Hatch End	Middlesex	HA5 4AF	020 8428 2825
South Harrow	Middlesex	HA2 4AF	020 8248 3273
Enfield	Middlesex	EN2 7EZ	020 8264 4566
Epsom	Surrey	KT19 9JA	077150 13630
Thornton Heath	Surrey	CR7 8LY	020 8977 1513
Crawley	West Sussex	RH10 8NA	01293 407586
Mitcham	Surrey	CR4 3QU	020 8646 3382
Hayes	Middlesex	UB4 0BU	020 8848 8249
Worcester Park	Surrey	KT4 8DF	07803 187 704
Tolworth	Surrey	KT5 9QQ	020 8330 5978
Pinner	Middlesex	HA5 5ST	07956 506512
Wembley	Middlesex	HA0 4AA	07958 022689
Harrow	Middlesex	HA1 4EU	07956 967044
Watford	Herts	WD1 4NZ	01923 225 545
Cowley	Uxbridge	UB8 2LA	
Hayes	Middlesex	UB3 3LN	0208 561 7629
Bromley	Kent	BR2 0PQ	0208 464 2515



ARE YOU ABOUT TO RETIRE

DID YOU KNOW ANNUITY RATE ARE NEAR THE
LOWEST POINT FOR MANY YEARS?
WOULD YOU BE HAPPY TO LEAVE YOUR
PENSION FUND TO AN INSURANCE COMPANY
NOT YOUR DEPENDENT ON YOUR DEATH?

CONTACT
P.SRINIVASAN

FOR THE SOLUTION TO THIS PROBLEM.

IMPAIRED LIFE ANNUITIES
COMPULSORY PURCHASE ANNUITIES FOR RETIREMENT
INCREASED RETIREMENT INCOME IF YOU SUFFER FROM POOR HEALTH.
PURCHASED LIFE ANNUITIES ESPECIALLY FOR THE IMMEDIATE NEEDS OF
LONG TERM CARE.
A SAVING IN CAPITAL TO PAY FOR NURSING HOME CARE FOR LIFE

32, Abbots Lane, Kenley, Surrey CR8 5JH

Fax: 020-8763 2220 Tel: 020-8763 2221

Internet: <http://www.srinivasan.co.uk>

Email: srini@srinivasan.co.uk

REGULATED BY THE FINANCIAL SERVICES AUTHORITY

!!! GOOD NEWS FOR LAND LORDS!!!

**CHEAPEST EVER BUILDING INSURANCE FOR LET
PROPERTIES**

DSS OR STUDENT LETS WELCOME

NO POST CODE RATING

ONLY £50.00 PLUS IPT FOR CONTENTS COVER UPTO £14,000

For immediate quotation and cover please ring

020 8763 2221

or contact

ARM Associates, 32 Abbots Lane, Kenley, Surrey CR8 5JH

<http://www.armassociates.co.uk>

E-MAIL: sri@armassociates.co.uk

Fax: 020-8763 2220



VEE KAY AUTOS

Contact: Vagan / Ashraf

48 • Belfast Road • London • N16 6UH

Tel: 020 8806 1965

Mobile: 07956 306 054

Fax: 020 8806 0161


- * MOT * SERVICING * CLUTCHES**
- * BRAKES * OVERHAULS**
- * CAR ELECTRICALS**
- * ALL TYPES OF REPAIRS**





2004

13 ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு விழா



For piece of mind in in^Surance & mortgages

Special Rate Insurance	Commercial Mortgage
• Doctors Surgery Insurance	• Buy-to-Let
• Care Home & Nursing Home Insurance	• Flexible Mortgage
• Shop Insurance from £250 p.a.	• Leasehold business Loan
• Restaurant Insurance	• Commercial
• Motor Insurance – Super Bonus Policy	• Adverse Credit
• Residential Insurance	• Self-Certification - no income proof required
• Travel Insurance from £7.80	• Re-Mortgage
• Medical Insurance	

For a no obligation quote please call

0870 300 1 999/88

Email: ratnam@riversure.com



Riversure Ltd., 395 Edgware Road, London NW9

Your home is at risk if you do not keep up with repayment on a mortgage or other loans secured on it.



ஐபிசி தமிழ் வழங்கும்
பிரித்தானிய
இன்னிசைக் குரல் 2004

September 11th 2004 at 5.00 p.m
(Door Open 4.00 p.m)

Walthamstow Assembly Hall

Tel : 020 8100 0012
www.ibctamil.co.uk

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி”



சிற்றலை உறவுப் பாலத்திற்குக்
கை கொடுப்போம்

ஐபிசி தமிழ்
020 8100 0012
www.ibctamil.co.uk



WILSON ESTATE AGENTS LTD

Estate agent, care about your property needs and your property

- Sales - Lettings - Mortgages -

- Insurance - Valuers - Commercial -

Sales/Mortgages

Houses for your choice
Lenders for your choice
Choose your type of borrowing
Buy to let mortgage available
Mortgage for foreigners

Lettings

Variety of houses for tenants
Excellent rates for landlords
Rent guaranteed
Excellent maintenance
Free valuation with no obligation

Commercials

Find the right place for business
Business loans and shops

Insurance

Home and life
Choose the right cover



www.wilsonestate.co.uk
info@wilsonestate.co.uk

Your home at risk if you do not keep up repayments on a mortgage or other loans secured on it.



South Harrow

383 Northolt Road,
South Harrow
Middlesex, HA2 8JD
Tel: 020 8426 7100
Fax: 020 8426 7500



Southall

49 North Road,
Southall
Middlesex, UB1 2JL
Tel : 020 8867 9696
Fax : 020 8867 9339



Tooting

96 Mitcham Road,
Tooting
London SW17
Tel : 020 8682 9199
Fax : 020 8682 9198



WEST HILL MOTORS



EST. 20 YEARS

REPAIRS TO ALL MAKES OF VEHICLES

FREE ESTIMATES

FREE COLLECTION AND DELIVERY

FREE MOT WITH EVERY FULL SERVICE

ALL WORK GUARANTEED

Mechanical Repairs
 Same Day Servicing
 Mot Electrical Repairs
 Bodywork

Quality Car Body Repairs

FREE:
ESTIMATING
COURTESY CAR
COLLECTION & DELIVERY

INSURANCE APPROVED
ECONOMICAL REPAIRS
POINTLESS DENT REMOVAL
NON FAULT ACCIDENT
SPECIALISTS
ALL WORK GUARANTEED



THOMSON
Directories

MOT CENTRE



WEMBLEY



Independent Specialist
 Body Shop West Hill
 Harrow-On-The-Hill
 Middx HA2 0JU
 Tel: 020 8423 0002

West Hill,
 Harrow-on-The-Hill
 Middx HA2 0JQ
 Tel: 020 8423 0002 / 0009
 Fax: 020 8423 9996

www.westhillmotors.co.uk

Opening Hours: Mon-Fri: 8.30am - 6.30pm Sat: 8.30am - 1.30pm
Sat: 8.30am - 1.30pm





தரம்-நம்பிக்கை-குறைந்த விலை
 நவீன டிசைன் நகைகளை
 உடனுக்குடன்
 அறிமுகப்படுத்துகின்றோம்
 உங்கள் இதயங்கவர் நகைத்
 தெரிவுகளுக்கு நம்பிக்கையுடன்
 நாடுங்கள்

இந்த மலருடன்
 கொள்வனவு செய்ய
 வருபவர்களுக்கு எமது ஒருவருட
 பூர்த்தியை முன்னிட்டு 10%
 தள்ளுபடி வழங்கப்படும்

வாரணி கோல்ட் VARANY GOLD

தரம் - அது - நிரந்தரம்

5 Ealing Road Wembley Middx HA0 4AA

020 8900 1625

www.varanygold.com



Airline of the Year - Central Asia

The average annual
temperature in Sri Lanka
is a warm 27°C.

Of course, you'll find
our cabin crew
even warmer.



It's not surprising that a country famous for its tropical climate,
should have an airline who are renowned for their genuine warmth and friendly smile.

It's something that has always made SriLankan special.

So while we are proud of our balmy weather, it's our tradition of
Sri Lankan hospitality that makes us prouder still.

www.srilankan.lk

You're our world

 SriLankan Airlines

ALL AIRBUS AIRCRAFT • PERSONAL TV SCREEN WITH HANDSET/PHONE • 40 CHANNELS OF MULTILINGUAL INFLIGHT ENTERTAINMENT • INTERNATIONAL CUISINE



TASTE OF EELAM

THE FINE SRILANKAN & INDIAN RESTAURANT



*“அறுசுவைப் பதார்த்தங்கள்
அனைத்தையும் உன்னதமாய்
வழங்கிடும் ஓர் உணவகம்”*

406 - 408 Lewisham High Street
Lewisham, London SE13 6LJ
Tel: 020 8690 3329

EELAM SHOP

399 Lewisham High Street, Lewisham, London SE13 6NZ
Tel: 020 8690 3329

Hotel WESTERN

Hotel Western (Pvt) Ltd

35, Frankfurt Place, Bambalapitiya, Colombo 4, Sri Lanka

Tel: 0094 1 507161, 0094 1 507162, 0094 1 507163, 0094 74 518485
Fax: 0094 74 518481

Ready to accommodate you.....
...at the Sun kissed Beach of Srilanka

30 Guest Rooms, 5 Luxurious Suites
Restaurant & Party Hall
Conference hall

HOTEL
WESTERN

Situated at the Heart of
Colombo City

E-mail: infor@hotelwestern.com
Web: www.hotelwestern.com

Approved by the Ceylon Tourist Board



விழியை அதிசயிக்க வைத்து இதயத்தை ஊடுருவும்
புதிய டிசைன்களை அசல் 22 கரட் தங்கத்தில் தரம்
குறையாது பெற்றுக்கொள்ள நாடுங்கள் குறொய்டனில்

Mithras Jewellery & Textile

322 - 324 London Road, Croydon CR0 2TJ Surrey UK
Tel: 020 8683 1756 Telefax: 020 8683 1792

Open 7 Days a Week

பிரமிப்பூட்டும் பிரமாண்டமான காட்சியறையில்...
நகையும் பட்டும் இணைந்த
நவநாகரிக நிறுவனம்

வையாளிகை Diamond Palace

76 Tooting High Street, London SW17 0RN
Tel: 020 8767 5333





PALM BEACH Restaurant

10% Discount on Take Away



**Finest Sri Lankan & South Indian Cuisine
Vegetarian & Non-Vegetarian**

**SPECIALIST IN CATERING FOR WEDDINGS & PARTIES
10 YEARS CATERING EXPERIENCE
WHOLE RESTAURANT AVAILABLE FOR PRIVATE PARTIES WITH ADVANCE BOOKING**

**17, EALING ROAD, WEMBLEY, MIDDLESEX HA0 4AA
Tel: 020 8900 8664 Mobile: 07939587338 Home: 020 8900 1681**

<http://www.palmbeachuk.com>

THIRUS SOLICITORS

**114 RUNNYMEDE
MERTON ABBEY
LONDON SW19 2PH**

Tel: 020 8542 3358

fax: 020 8540 4419



MNP Accountants Limited T/A NAHEE & Co

வர்த்தக ஸ்தாபனங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய நாடுங்கள்

- Annual Accounts
- VAT Return & Book keeping
- Computerised Wages and Salary
- Business Planning and Profit Forecasting
- Self Assesment and Tax Planning
- VAT Investegation and other Taxation
- UK & Offshore Company Formation

Do you need accounting and payroll software?

Installation and training on

SAGE

VIZTOPIA

QUICKBOOKS

MNP Fiancial Consultants Limited T/A NAHEE & Co

வர்த்தக ஸ்தாபனங்கள், வீடுகள் வாங்குவதற்கு தேவையான ஆலோசனைகளையும், உங்கள் பணத்தேவைகளை நிவர்த்திசெய்ய குறைந்தளவு வட்டி வீதத்தில் கடன் வசதிகளை பெற்றும் தருகிறோம்

- Mortgages
- Re-Mortgages
- Commercial Loan
- Personal Loan
- Life & Building Insurance

வியாபார ஸ்தாபனங்கள் விற்பதற்கும், வாங்குவதற்கும் அழையுங்கள்
ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவைகளும்

3 The Grove, Kingsbury, London NW9 0TL

T - 020 8200 9332 F - 020 8931 5676 M - 07956 274 856

www.mnpaccountants.com nahcchouse@aol.com



V.E Finance

196 Merton high Street, South wimbledon, London SW19 1AX

tel: 020 8543 8484 Fax: 020 8 540 0107 Mobile: 07801 227 017, 07778 872 167

ALL TYPE OF BUSINESS FINANCE AVAILABLE

Please Contact:
Easan or Vasan



With Best Wishes from
TAPROBANE TRAVEL
SRI LANKA TOURS



The Agent with 26 Years of Excellence in Service
TOP AGENT For Sri Lankan Airlines
 For 12 Consecutive Years 1991-2002



Appointed Agent for:
Emirates
Qatar Airways
Kuwait Airways



For Competitive Fares to:
 Colombo, Madras, Trichi,
 Trivandrum, Bangalore, Bombay,
 Delhi, Bodh Gaya, Kochi,
 Bangkok, Singapore, Hong Kong,
 Kuala Lumpur, Jakarta, Maldives,
 Sydney, Perth, Melbourne, Brisbane

Call our Travel consultants;
Kamini, Chris, Leoni or Lucky
 Tel: 020 7437 6272, 020 734 9078
 Taprobane Travel

19 Golden Square,
 London W1F 9HD
www.srilankatours.co.uk





TSSA

2004

13 ஆண்டுக்கான கொடும் விளையாட்டு விழா

With Compliments



SARAS TRAVELS



Specialists to Srilanka and India

COLOMBO from **£360** + taxes on Qatar Airways

£480 + taxes

On *Srilankan Airlines* to Colombo with a **FREE** extension to
Madras/Trichi/Trivendrum/Cochin/Calicut/Bangalore/Hyderabad/
Bombay or Delhi

Canada from

£295

Far east from **£330** + taxes

Call us quotations for any other destination on Any Airline

SARAS TRAVELS

52 Spring Grove Road, Hounslow, Middlesex, TW3 4BN

call Rozat or Thamii on **0208 572 7226**

WE ARE AN AGENT FOR ATOL HOLDER

YOU TRIED THE REST

SARAS


NOW TRY THE BEST

ESTATE AGENTS

FINANCIAL SERVICES

INSURANCE AGENTS

-  **SALES**
-  **LETTINGS**
-  **MORTGAGES**
-  **MANAGEMENT**



Call Thamii or Rozat
or Visit our Website
for more Details.

www.sarasweb.co.uk

0208 572 7226

52 Spring Grove Road, Hounslow, Middlesex, TW3 4BN



You can count on us



GROUP

The Cash & Carry that Cares

Branches around London

T: 0208 8903 8181 F: 0208 8902 4420

E: info@dhamecha.com W: www.dhamecha.com

STRICTLY TRADE ONLY



A C K N O W I D G E M E N T S


The Executive Committee of TSSA (UK) - 2004 wishes to express their sincere thanks and appreciation to:


- ❖ *The Worshipful Mayor and Mayoress of London Borough of Ealing*
- ❖ *Dr M Deivendra our Chief Guest & Mrs Deivendra*
- ❖ *Our Special Guests, Mr & Mrs Thillaiampalam*
- ❖ *All our Sponsors*
- ❖ *The London Borough of Ealing & the groundsman of Warren Farm Sports Centre*
- ❖ *The Southall Police*
- ❖ *St Johns Ambulance Unit*
- ❖ *The Tamil News Media – Deepam TV, TTN, IBC & Sunrise*
- ❖ *Vasan Printers, Jay & Jey Printers, Printone Budget Printers, Set Line data Ltd & JR Printers*
- ❖ *Advertisers in this brochure & Stall holders*
- ❖ *Taste of Eelam Restaurant*
- ❖ *The referees and other officials*
- ❖ *The Marquee company*
- ❖ *Mr Kiritharan for the public address system*
- ❖ *Founder Members & our Members -OSAs*
- ❖ *All the players*
- ❖ *You all, for your presence here today*

30 August 2004



GOLDMAN

-  Mortgages
-  Life Assurance
-  Pension
-  Loan Arrangement
-  Accountancy
-  Property Sales
-  Property Lettings
-  Property Valuations



V Theebaraj
Mortgages



T Yathavan
Accountancy



S Mani
Sales & Lettings

...home wealth satisfaction!

219 The Broadway, Southall, Middlesex UB1 1NB

Tel : 020 8867 7711 200 8867 7733

Fax : 020 8867 7722 020 8867 7744

www.goldmanfinance.com www.goldmanestate.com

info@goldmanfinance.com info@goldmanestate.com

Goldman Financial Services Limited
Registered in England
Number 50001465



JK MiTHUN

JEWELLERS & DESIGNER OUTFITS

15 EALING ROAD - WEMBLEY



Exclusive Selection

Antique Style traditionally

Crafted Jewellery



மணங்கவர்

தங்க நகை



தங்கம்

நகர் சீசவை



மணம் குளிர்

மலியுயிரை

EXCLUSIVE SELECTION
ANTIQUÉ STYLE TRADITIONALLY
CRAFTED JEWELLERY

WE MAKE
YOUR TRAVEL
MORE AFFORDABLE

QUICK & CLEAR
CONNECTIONS TO
ALL DESTINATIONS

LOWEST INTEREST
RATE.....



020 8902 6304

020 8902 0000

020 8864 3358

020 8900 9990

MEMBER OF MITHOON GROUP